

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



ரொறன்ரோவில்
மாவீரர்
நினைவெழுச்சி



மார்க்கத்தில்
தமிழர் இருவர்
வெற்றி



16^{வது} ஆண்டில்
th Year



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box -3, Station 'F'
Toronto, ON, M4Y 2L4Phone: (416) 920-9250
Fax: (416) 921-6576email:
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Thamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Thamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvarnAssociate Editor
Ranji ThiruAssistant Editors
Sasi Pathmanathan
Vijay Ananth
Anton KanagasooriyarGeneral Manager
S.T. SingamPublic Relation
R. R. Rajkumar
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. Vimalanathan
S. ThirumurugaTechnical Support
Haran Graph &
Thamil CreatorsTypesetting
Layout & Design
Ahilan AssociatesPrinters
Ahilan Associates
(416) 920-9250PUBLISHED MONTHLY
5000 Copies

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

இந்த மாதம் இன்னொரு வருடத்துக்கு விடை கொடுக்கின்றது. 2006 மிகவேகமாக ஓடி விட்டது போன்ற ஒரு பிரமை. 2007ன் வரவை 'ஏதோவொரு' உற்சாகத்துடன் நாம் தமிழர் கரம் நீட்டி வரவேற்கின்றோம். இந்து சமுத்திர வயிற்றிலிருந்து ஒரு புள்ளி, உலக வரைபடத்தில் சேரலாமெனும் நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு இது. காய் முற்றினால் கனியாகத்தானே வேண்டும். இயற்கையை யாராலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு ஆண்டும் முடியும்போது, புத்தாண்டுப் பிரகடனம் செய்வது ஒரு மரபு. நாட்காட்டி கிழிப்பது, தினக்குறிப்பு எழுதுவது என்று பலவகை. ஆனால் சில நாட்களில் அந்தப் பிரகடனம் மறக்கப்பட்டுவிடும். இதுவும் ஒரு மரபு. இந்த வரிசையில் சற்று மாறுபட்ட ஒரு விடயத்தை எம்மத்தியில் வாழும் ஒருவர் கடந்த வருடக் கடைசி நாளன்று பிரகடனமாக்கி, இந்த ஆண்டில் அந்தக் கருவுக்கு உருக்கொடுத்துள்ளார். அந்தப் பெருமைக்குரியவர் கனடாவில் எம்மத்தியில் வாழ்ந்து வரும், சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம். 1950களின் நடுப்பகுதியில் எழுத ஆரம்பித்து, இப்போது எழுத்துலகப் பொன்விழாவை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவர் ஒரு முன்னணி எழுத்தாளர், கட்டுரையாளர், செவ்வியாளர், விமர்சகர். மற்றைய படைப்பாளிகள் எண்ணிப்பார்க்காத மனிதாபிமான விடயங்களைக் கதைகளாக்கிப் பல மதிப்புகளும் பரிசுகளும் பெற்றவர். எழுதியவைகளில் பெரும்பாலானவையும் நூலாகப் பிரசவம் கண்டுள்ளன. கடந்த வருடக் கடைசி நாளன்று - 2005 டிசம்பர் 31ம் திகதி திரு. அ. முத்துலிங்கம் அவர்களது சிந்தனையில் புதிய எண்ணமொன்று தோன்றியது. அன்றிரவே தமக்கு நன்கறிந்த இருபது இலக்கிய நண்பர்களைத் தொடர்புகொண்டு, அந்த நாளில், அதாவது வருடக் கடைசி நாளன்று என்ன புத்தகத்தை அவர்கள் படிக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். அந்தப் புத்தகம் ஏன் அவர்களைக் கவர்ந்தது என்பதை அவர்களிடம் பதிலாகப் பெற்று அதனை ஒரு நூலாக்க வேண்டுமென்பது இவரது விருப்பம். உடனடியாகவே அதற்குச் செயல் வடிவம் கொடுத்தார். மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் ஆகிய வழிகளால் தமது விருப்பினைத் தெரிவித்தார். அம்பை, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சாரு நிவேதிதா, இரா முருகன், ஜெயமோகன், காஞ்சனா தாமோதரன், மாலன், பொ. கருணாகரமூர்த்தி, பி. ஏ. கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், நாஞ்சில்நாடான், பாவண்ணன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, ஷோபாசக்தி, சுகுமாரன், வாஸந்தி, வெங்கட் சாமிநாதன் ஆகிய பத்தொன்பது இலக்கியவாதிகளும் சகோதர எழுத்தாளரின் விருப்பத்தை நிறைவு செய்தனர். எதிர்பார்த்தவாறு கட்டுரை வடிவில் அவர்கள் பதில்கள் வந்தன. தாம் படித்துக் கொண்டிருந்த புத்தகம் பற்றிய தமது கருத்துகளையும் ஒரு கட்டுரையாக்கிய அ. முத்துலிங்கம் அவர்கள், அனைத்தையும் இணைத்து நூலாக்கும் பணியில் இறங்கினார். ஒரு நூலின் தகுதிக்கு அதனை வெளியிடும் பதிப்பகத்தின் தராதரம் முக்கியமானது. சென்னையிலுள்ள உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடும் பெரும்பணியைப் பொறுப்பேற்றது. சரியாக ஓராண்டு முடிவதற்குள் - 2006 டிசம்பர் 31க்கு முன்னர், 'கடிக்காரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது' வாசகர், ஆர்வலர் கைகளுக்கு வந்துள்ளது. நூலின் பெயரே ஆழமான அர்த்தம் பொதிந்தது. அற்புதமான இப்படையலைத் தந்தமைக்காக அவருக்கு நன்று கூறுவதுடன், இதன்வழி அவர் சமூகத்துக்குத் தெரியத்தந்திருக்கும் செய்தியையும் மனதில் கொள்ள வேண்டும். நினைத்தால் எதனையும் முடிக்கலாம்; நினைப்போம், முடிப்போம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station 'F'
Toronto, ON, M4Y 2L4போன் : (416) 920-9250
ஃபக்ஸ்: (416) 921-6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர்
தகவல் நிலையம்
ரொறன்ரோ
&
தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்பிரதம ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றுஞ்சி திருஉதவி ஆசிரியர்கள்
சசி பத்மநாதன்
விஜய் ஆனந்த்
அன்ரன் கனகசூரியர்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்பொதுமக்கள் தொடர்பு
ஆர். ஆர். ராஜ்குமார்
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்
எஸ். திருமுருகாதொழில்நுட்ப உதவி
ஹரன் கிராப் &
தமிழ் கிரியேட்டர்ஸ்ஒளி அச்சு-வடிவமைப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்அச்சுப்பதிப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்
(416) 920-9250மாதாந்த வெளியீடு
5000 பிரதிகள்

**2007 ஜனவரி
23ம் திகதி முதல்
அமெரிக்க
விமானப்
பயணத்துக்கு
கடவுச்சீட்டு கட்டாயம்!**

கனடியர்கள் எவரும் அடுத்த மாதம் (ஜனவரி 2007) 23ம் திகதிக்குப் பின்னர் கனடிய கடவுச் சீட்டு இல்லாமல் அமெரிக்காவுக்கு விமானங்களில் பயணம் செய்ய முடியாது. சில மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்தப் பிரச்சனைக்கு அமெரிக்க அரசு இப்போது ஒரு முடிவு கண்டுவிட்டது.

அமெரிக்க அரசின் இந்த முடிவை அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் திரு. மைக்கல் செர்டோப் நவம்பர் கடைசி வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

2001 செப்டம்பர் 11ம் திகதிய இரட்டைக் கோபுர குண்டுத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அந்நாட்டின் பாதுகாப்புக் கருதி கடவுச் சீட்டுக் கட்டாயம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறைப் பிரகாரம் கனடாவில் தங்கியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் அமெரிக்கர்களும் விமான மூலம் அமெரிக்கா செல்கையில் அவர்களது கடவுச்சீட்டு கட்டாயமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் திருப்பியனுப்பப்படும் சாத்தியமுண்டு.

இந்தப் புதிய நடைமுறையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், அமெரிக்க எல்லைகளைத் தரை வழியாக அல்லது கடல் வழியாகக் கடப்பதற்கும் கனடியர்கள் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டுமென்பது அவசியமாகின்றது. ஆனால் எப்போதிருந்து இரண்டாம் கட்டம் நடைமுறைக்கு வருமென்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

கனடிய அரசின் மென்போக்குக் காரணத்தால் சர்வதேச தீவிரவாதிகள் கனடாவில் தங்கியிருக்கலாமென்று அமெரிக்கா நம்புகின்றது.

**புதிய குடிவரவாளருக்கு
நம்ப முடியாத புதிய உதவிகள்?
விரைவில் தேர்தலைச் சந்திக்கவுள்ள
கனடிய, ஒன்ராறியோ அரசுகள் அறிவிப்பு!**

அகதிகளாகவும், உறவினர்களால் பொறுப்பேற்கப்படும் கனடாவுக்கு வரும் புதிய குடிவரவாளர்களுக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்களைக் கனடிய மத்திய அரசாங்கமும், ஒன்ராறியேர் மாகாண அரசாங்கமும் இப்போது தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

திடீரென வெளிவர ஆரம்பத்திருக்கும் செயற்திட்ட அறிவிப்புகளையிட்டு புதிய குடிவரவாளருக்குச் சேவை புரியும் நிறுவனங்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளன. இரண்டு நிலை அரசாங்கங்களும் போட்டி அடிப்படையில் உதவித் திட்டங்களை அறிவிப்பதையும் இந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனடிய மத்திய குடிவரவு அமைச்சு, ஒன்ராறியோ குடிவரவு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக விரிவாக்கப்பட்ட புதிய உதவித் திட்டங்களுக்கு மில்லியன் கணக்கில் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.

ஆங்கில மொழிக் கல்வி, குடியமர்வுச் சேவை, கல்விச் சேவைப் பதவிகள், குடிவரவாளர் பிள்ளைகளுக்கான கல்விச் சேவைகள் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற தொழிறுறை நிபுணர்களின் சேவையைப் பெறுதல் போன்றவை புதிய உதவித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற்றுள்ளன.

அனைத்துத் திட்டங்களும் நீண்டகாலத் திட்டங்களாகும். ஒரே ஆண்டுகளில் நிறைவேற்றக்கூடிய குறுகிய காலத் திட்டங்கள் எதுவும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. இதனாலேயே மத்திய மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசாங்கங்களின் அறிவிப்புகளையிட்டுப் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஹாப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம் 2007 வசந்த காலத்தில்

குட்டியப் பொதுத் தேர்தலொன்றை எதிர்பார்க்கின்றது. சிறுபான்மை அரசாக ஆட்சியை நடத்துவதென்பது 'நித்திய கண்டம்' என்பதாக அமைந்துள்ளதை அரசு உணர்கின்றது.

ஒன்ராறியோ மாகாண அரசின் நான்காண்டுகளுக்கு ஒரு முறையான தேர்தல் 2007 அக்டோபர் 4ம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது பதவியிலிருக்கும் டாலர்ன் மக்கன்ரி தலைமையிலான லிபரல் அரசு மக்கள் ஆதரவை இழந்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் இங்கு வாழும் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் முக்கிய இலக்காகப் பார்க்கப்படுகின்றன. எனவே, புதிய குடிவரவாளர்களைக் கவருவதற்கான திட்டங்கள் இரு அரசுகளுக்கும் தேவைப்படுகின்றன. அதனால், போட்டியடிப்படையில் இரண்டு அரசுகளும் அறிவிப்புகள் வருகின்றன.

வெளிநாடுகளில் பட்டமும் பயிற்சியும் பெற்ற டாக்டர்கள், பொறியியலாளர்கள், இலத்திரனியலாளர்கள், வழக்கறிஞர்களின் சேவையை உடனடியாக இந்நாட்டில் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக பல அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவையும் நிறைவேறவில்லை.

ஒன்ராறியோவின் டாலர்ன் மக்கன்ரி அரசும் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இதனைச் சொல்லி வந்துள்ளதே தவிர நடைமுறையில் சாத்தியமாகவில்லை. தற்போது இரணை விரைவுபடுத்த நிதி ஒதுக்கியுள்ளது.

இதனைவிட, மத்திய அரசு குடியமர்வுச் சேவைகளுக்கென 307 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதில் 230 மில்லியன் ஒன்ராறியோ மாகாணத்துக்கு.

புதிய குடிவரவாளர் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசாங்க துறையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது பற்றியும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

எஸ்தி

‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதனின் தொடர்

சிட்டுக்களே வாருங்கள்!

அங்கம் 8

பூஞ்சிட்டுக்களே!

மாமா உங்களை ‘சிட்டுக்கள்’ என்று அழைப்பதற்கு காரணமே உங்களது சுதந்திர உணர்வு தான். எத்தனை வகையான பறவைகள் உலகில் உள்ளனவோ மாமாவுக்கு தெரியாது ஆனால் ‘சிட்டுக்குருவி’ பற்றி நன்றாகவே தெரியும். மிகவும் நீண்ட காலத்திற்கு முன்பு ‘டவுன்பஸ்’ என்ற சினிமா படத்தில் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடலில் “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்துபோன கணவன் வீடு திரும்பல்ல” என்று வரும். சிட்டுக்குருவிக்கு தன் உணர்வுகளை அவர் சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. எல்லோர் வாயிலும் இன்றுவரை ஒலிப்பது இச்சிட்டுக்குருவி வரும் பாடல் தான்.

அழகான சுறுசுறுப்பான இந்தச் சிட்டுக்குருவி போன்றவர்கள் நீங்கள் தான்! உங்களை நினைத்தால் நெஞ்சம் பூரிக்கும், இதயம் புனகாங்கிதம் கொள்ளும். இருந்தாலும் உங்களை புத்திசாலிகளாகவும், மனவலிமையுள்ளவர்களாகவும், தெரியசாலிகளாகவும் பார்க்கவே மாமாவுக்கு விருப்பம்.

அன்பான சிட்டுக்களே! உங்கள் மனவளர்ச்சிக்கு உதவும் மையம் ஒன்றும் எம்மிடம் இல்லை. எனினும், சில கருத்துக்களை கூறிவிடுகின்றேன். உங்கள் சார்பில் பெற்றோர்களும் இதில் இணைந்து கொள்ளட்டும். சிட்டுக்களே! நீங்கள் கேள்விகள் கேட்டு உங்கள் பெற்றோர்களை துளைத்து எடுத்து விடுவீர்களாம். இதற்கு எரிச்சல் கொள்ளாமல் பொறுமையாக உங்கள் பெற்றோர் பதில் சொல்லி விட்டால் உங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்ல நீங்கள் பலர் கற்பனை மிகுந்தவர்கள். நன்றாகவே கதைகள் கேட்பீர்களாம். பாட்டிகளே கதைகள் சொல்வதில் வல்லவர்கள் என்றாலும் அவர்கள் இல்லாதுவிடில் பெற்றோர்களிடம் நன்றாகவே கதைகளை கேட்டு உங்கள் கற்பனை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும்போது நீங்கள் கதை கேட்பது மிகவும் நல்லது. ஞாபகம் வளரும், நன்றாகவே தூங்கவும் செய்வீர்கள்.

சிட்டுக்களே! நீங்கள் தனித்துவமானவர்கள். உங்களை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசினால் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று மாமாவுக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறாக ஒப்பிட்டால் நீங்கள் மனம் உடைந்து போய்விடுவீர்கள். தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் எதையும் சொல்லும் போது பெற்றோர்கள் காது கொடுத்து கேட்கிறார்களா? என்பதையும் பாருங்கள். இல்லாவிடில் எப்படியும் கேட்க வையுங்கள். நீங்கள் கீறிய படத்தினை அவர்கள் இரசிக்கவில்லையா! மீண்டும் முயன்று பாருங்கள். சிலவேளைகளில் நீங்கள் சில தவறுகளை செய்துவிடுவீர்கள். சிறிய களவு செய்தாலும் சொல்லி விடுங்கள். அவர்கள் மன்னித்து விடுவார்கள்.

சிட்டுக்களே! உங்கள் பெற்றோர்களிடம் விடுகதைகள், கணித பயிற்சிகளை கேளுங்கள். இதனால் உங்கள் சிந்தனைத் திறன் கூட வாய்ப்புண்டு. சிலவேளைகளில் அவர்கள் “உன்னால் முடியாது” என்றாலும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சியுங்கள்.

அன்புச் சிட்டுக்களே! சிலவேளைகளில் பெற்றோர்களிடம் அடம்பிடித்து பொருட்களை வாங்கி தரும்படி கேட்டு விடுகிறீர்கள்; அடியும் வாங்கி விடுகிறீர்கள். சந்தர்ப்பம் பார்த்து அவர்களை மயக்கி விடுங்கள். உங்கள் சிறிய சாதனைகளை கூட பாராட்டாது பெற்றோர் இருந்தால் விட்டுவிடாதீர்கள். நீங்களே கேட்டுப் பெற்று கொள்ளுங்கள். பாடசாலையில் நடந்த சம்பவங்களையும், நண்பர்கள் பற்றியும் அவர்களுக்கு தினசரி கூறுங்கள். அவர்களை இயங்க வைப்பது நீங்கள் தான்! நீங்கள் தனித்துவமானவர்கள். உங்களுக்கு ஒரு உலகம் உண்டு. உங்கள் பெற்றோர்கள் இதனை உணர்ந்து செயல்படுவது உங்கள் கைகளில் தான் உள்ளது.

புத்திசாலிச் சிட்டுக்களே! மீண்டும் உங்களை அழைப்பேன்.

குழந்தைகளுக்குப் பிரயோசனமான பரிசு

ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் போய்ப் பார்ப்பதும், பரிசுகள் கொடுப்பதும் தமிழர் பண்பாடு. அப்பரிசுகள் சிறிது கால பாவனையின் பின் பயனற்றுப் போய்விடும். சில சமயங்களில் தேவையற்ற பொருட்களும், ஏற்கனவே இருக்கும் பொருட்களும் பரிசாக வாய்க்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆகவே, பிரயோசனமான ஒரு வழியில் அப்பிள்ளைக்கு நீண்ட காலப்போக்கில் உதவக்கூடிய ஒரு மாதிரியைப் பார்ப்போம். ஒரு நீண்ட காலச் சேமிப்பில் அப் பரிசுப் பொருள்களுக்குச் செலவாகும் பணத்தை ஒன்றாக சேர்த்து வைப்பில் இருவதன் மூலம் இதனைச் செய்யலாம். RESP எனப்படும் பதிவுசெய்யப்பட்ட சிறுவர் கல்வி நிதியத்தில் வைப்பிலிடும் போது அரசாங்கத்தின் ஊக்கத்தொகையும் அதனுடன் இணைந்து பிள்ளை வளரும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அப்பிள்ளையின் கல்விக்குப் பயன்படுத்தத் தக்க வகையில் கிடைக்கும். இவ்வகையில் வைப்பிலிடப்படும் தொகையை முதலாக பயன்படுத்துவதன் மூலம் பெறப்படும் EAP (Education Assistance Payment) யும் கூட பிள்ளை கல்லூரி/பல்கலைக்கழகங்களில் படிக்கும் காலத்தில் கிடைக்கும்.

உதாரணத்திற்கு, குடும்பத்தவர்களும், நண்பர்களும் இணைந்து ஒரு பிள்ளை பிறந்தவுடன் 2,000 கனடியன் டாலர்களை சேர்த்து பரிசாக RESP இல் வைப்பிலிடும் போது, அரசு உதவியாக 400 டாலர்களும் அதனுடன் சேர்க்கப்படும். அதன் பின் வேறு எந்த வகையான பணமும் இதனுடன் வைப்பிலிடப்படாத போதும், இத்தொகைக்கு வருடாந்தம் சராசரியாக முதலீட்டிலிருந்து கிடைக்கும் 6% இலாபமும் இணைக்கப்பட்டு, பிள்ளை 18 வயதை அடைகையில் 6,850 டாலர்களாக அப்பிள்ளையின் படிப்பிற்கு உதவக் காத்திருக்கும்!

கனடியத் தமிழர்களால் உற்சாகத்துடன் பகிரங்கமாக பார்க்கப்பட்ட மார்க்கம், ரொறன்ரோ, மிசிசாகா பிரதேசங்களின் நகராட்சித் தேர்தல் கடந்த மாதம் 13ம் திகதி நடைபெற்றது.

அனேகமானவர்களும் எதிர்பார்த்தவாறு லோகன் கணபதி (உறுப்பினர், மார்க்கம் ஏழாம் வட்டாரம், நீதன் சண்முகராஜா (உறுப்பினர், மார்க்கம் கல்விச் சபை) ஆகிய இருவரும் அமோக வாக்குகள் பெற்று வாகை சூடியுள்ளனர். 'கனடிய அரசியலில் தமிழரின் முதற் பாதம்' என ஆங்கில ஊடகங்களும் சில இணையத் தளங்களும் எழுதியுள்ளன.

நீதன் 8230 வாக்குகள் (66.23 வீதம்) வாக்குகள் பெற்று ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார். இவருடன் நேரடிப் போட்டியில் நின்றவர் 4197 வாக்குகள் மட்டுமே பெற்றார். லோகன் 3088 வாக்குகள் (34 வீதம்) பெற்று வென்றார். இங்கு இரண்டாவதாக வந்தவர் 1567 (17 வீதம்) வாக்குகளைப் பெற்றார்.

ரொறன்ரோ, மிசிசாகா நகராட்சித் தேர்தல்களில் எவரும் வெற்றி பெறவில்லை. ஆனால், சிலர் இரண்டாம் இடத்தில் வந்தது குறிப்பிடப்பட வேண்டியது.

இத்தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர் 'ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகை பல்வேறு இனங்களின் பிரதிநிதிகளைச் செவ்வி கண்டு அவர்கள் கருத்துகளை வெளியிட்டிருந்தது. இங்கிருந்து வெளிவரும் 'சிறீலங்கா றிப்போட்டர்' என்னும் மாதாந்தப் பத்திரிகையின் ஆசிரியர் கருத்தும் பிரசுரமாகியிருந்தது.

15,000 பிரதிகளைக் கொண்ட தமது பத்திரிகையின் கூடுதலான வாசகர்கள் தமிழர்கள் எனக் குறிப்பிட்ட அவர், தமது பத்திரிகையில் தமிழர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எதனையும் பிரசுரிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

"இங்குள்ள தமிழர்களுக்கு இத்தேர்தல்களில் அக்கறையில்லை. அவர்கள் தங்களின் சொந்த நாட்டு அரசியலிலேயே அக்கறை காட்டி வருகின்றனர்" என்றும் அவர் கூறியதாக ரொறன்ரோ ஸ்டார் தெரிவித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மூன்று நகராட்சிச் சபைகளிலும் மொத்தம் பதினாறு (16) தமிழர்கள் போட்டியிட்டது சிங்களவரான இந்தப் பத்திரிகையாளருக்கு எவ்வாறு தெரியாமற் போனது?

கனடியத் தமிழர் வாழ்வு

'தமிழ் லிபரல்' பிறப்பும் அடுத்த தேர்தல்களும்

தமது பத்திரிகையின் கூடுதலான வாசகர்கள் தமிழர்களே என்று சொல்லும் இவர் தமிழர்கள் தேர்தலில் போட்டியிடுவதை மறைத்தமை பத்திரிகா தர்மத்துக்கு முரணானது. தமிழர்களின் விளம்பரத்திலேயே தங்கியிருக்கும் இப்பத்திரிகை தமிழர்களின் கனடிய அரசியல் ஈடுபாட்டினைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டது கண்டனத்துக்குரியது. "கனடியத் தமிழர்களின் விடயங்களில் கருத்துக்கூற இவருக்கு என்ன உரிமை இருக்கிறது" என்று ஒரு தமிழ் அரசியலாளர் எழுப்பும் கேள்வியில் நியாயமிருக்கின்றது. இரு தமிழர்கள் பெற்ற வெற்றியின் பின்னர் என்ன கூறுவாரோ? (மேளனம் அனுஷ்டிக்கக்கூடும் - இதுவும் இருட்டடிப்புத்தான்).

பரபரப்போ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ரொறன்ரோத் தமிழர்கள் கனடிய மத்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் சாதனையொன்றை இங்கு குறிப்பிட வேண்டும். கனடிய லிபரலின் புதிய தலைவரைத் தெரிவு செய்யும் கட்சிப் பிரதிநிதிகள் (Delegates) தேர்தலில், முதன்முறையாக ஐம்பத்தியைந்து (55) தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். டிசம்பர் 2ம் திகதி புதிய தலைவர் தெரிவு மொன்றியலில் இடம்பெற்றது. மிகக்கடுமையாக நடைபெற்ற தலைவர் தெரிவுப் போட்டியில் வாக்களிக்கும் உரிமைபெற்ற 4000 கட்சிப் பிரதிநிதிகளில் தமிழர்கள் 55 பேர் இடம்பெற்றதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே பலரும் பார்க்கின்றனர்.

தொகுதி ரீதியாகப் போட்டியிட்டு, அதிகமான கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றே 55 தமிழர்களும் வெற்றி பெற்றனர் என்பதையும், கட்சியின் புதிய தலைவர் தெரிவில் இவர்கள் பிரதான பங்கு வகித்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 'தமிழ் லிபரல் அணியாக மாற்றம் பெற்றுள்ள இவர்களது முக்கியத்துவத்தை கட்சியின் தலைமை உணர்ந்துள்ளது என்பதை நவம்பர் 23 விபாழக்கிழமை ரொறன்ரோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது. கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் லிபரல் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றித் தங்கள் கொள்கைகளை விளக்கிக் கூறினர். தமிழ் லிபரல் பிரதிநிதிகள் 55 பேருடன், சுமார் 200 வரையான தமிழர் பிரமுகர்கள் இதில் பங்குபற்றிப் பல கேள்விகளை நேரடியாக முன்வைத்தது ஆரோக்கியமாகவிருந்தது.

உக்கிரன் பார்வையில்

பயங்கரவாத தடைச் சட்டம், விடுதலைப் போராட்டம், தொழிற்றுறையில் பாரபட்சத்தை ஒழிப்பது, நேர்மையான அரசியல் பங்களிப்பு போன்ற பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன. கனடியத் தமிழர்களின் எதிர்கால வளத்திற்கு, அரசியல் நீரோட்டத்தில் அவர்களுக்கான இடம் வலுப்பெற வேண்டியது அவசியமென்பது இப்போதுதான் சரியாக உணரப்பட்டுள்ளது. ஒரே தலைமைத்துவத்தின் கீழ் இவர்கள் இயங்க முன்வந்திருப்பது, இதுவரை இனத்தின் பெயரைச் சில 'சொரியல்கள்' தமது சுய இச்சைகளை நிறைவேற்ற விரும்பு வந்தமையை ஒழிக்குமென்பது திண்ணம். 'குறுப்' படங்களும், மாலைகளும் 'பண்ணாடை'களும் ஓய்வுபெறும் காலம் வந்துவிட்டது.

'தமிழ் லிபரல் அணி' வெற்றுள்ள அந்தஸ்து, விரைவில் நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தலிலும், எதிர்வரும் அக்டோபரில் இடம்பெறவுள்ள ஒன்றாறியோ மாகாண சபைத் தேர்தலிலும் கனடியத் தமிழர்களின் வாக்குப் பலத்தை எடுத்துக்காட்ட உதவும். முடிந்தால், கட்சி அடிப்படையில் ஸ்காபரோவில் தமிழர்களுக்கென ஒரு தொகுதியைப் பெற்றுக் கொள்ளவும் உதவலாம்.

குறிப்பு: மற்றைய கனடிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் தமிழர்கள், தத்தமது கட்சிகளின் அங்கத்தவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மணி வேலுப்பிள்ளையின் தொடர்

காதில் விழுந்தவை

தொடர் இல: 10

109. அதிகாரப் பகிர்வு என்பது power-sharing என்றும், அதிகாரப் பரவலாக்கல் என்பது decentralizing powers என்றும், அதிகாரப் பரவலாக்கம் என்பது decentralization of powers என்றும் பொருள்படக்கூடும். இவை ஒத்த பதங்கள் என்பதில் ஐயமில்லை. இவற்றைவிட Devolution சற்று மேம்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம் இதனை சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை என்று குறிப்பிட்டுள்ளது. மேற்படி ஆங்கில வரையறையில் Devolution or home rule என்று குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. அதன்படி Devolution என்பதை உள்ளாட்சி என்று குறிப்பிடலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. பின்வரும் நிரல் ஏறுவரிசையில் அமைந்துள்ளது:

Devolution = உள்ளாட்சி

Autonomy = தன்னாண்மை (ஈழநாட்டுச் சொல்-தொகுதி)

Federalism = கூட்டாட்சி (ஈழநாட்டுச் சொல்-தொகுதி)

Self-government (Self-rule) = தன்னாட்சி (ஈழநாட்டுச் சொல்-தொகுதி)

Internal self-government = அகத் தன்னாட்சி

Self-determination = தன்னரசுரிமை (சுயநிர்ணய உரிமை)

110. வட கொரியாவின் பரீட்சார்த்த ஏவுகணை விச்சினால் தென் கொரியா தீவிரமான கவலையை அடைந்துள்ளது (2006-07-05). மிகவும் கவலை அடைந்துள்ளது என்று எளிதாகவும், இயல்பாகவும், அழகாகவும் குறிப்பிடலாமே!

111. அடிதாங்கிப் பகுதி (2006-07-06). Buffer zone. சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சியத்தில் buffer என்பது அடிதாங்கி... என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. Zone பெரிதும் வலயம் என்றே கொள்ளப்படுகிறது. அதன்படி இதனை அடிதாங்கி வலயம் என்று செம்மைப்படுத்தலாம். எனினும் இது ஒரு பொருத்தமான தமிழாக்கமாகத் தெரியவில்லை. Buffer zone என்பதன் வரையறை: An area of land between two opposing armies or countries. பக்கமை பூண்ட இரு படைகளுக்கு அல்லது நாடுகளுக்கு இடைப்பட்ட ஒரு தரைக்கூறு (Oxford Advanced Learner's Dictionary). ஈழநாட்டுச் சொல்-தொகுதிகள் இதனை ஏம வலயம் என்று இனங்காட்டியுள்ளன. ஏமம் என்பது இங்கு பாதுகாப்பு என்று பொருள்படும். Buffer state என்பதன் வரையறை: A small country between two powerful states that helps keep peace between them. இரு வலிய அரசுகளுக்கு இடையே அமைந்து, அவை இரண்டுக்கும் இடையே அமைதி பேண உதவும் ஒரு சிறிய நாடு (O.A.L.D.). ஈழநாட்டுச் சொல்-தொகுதிகள் இதனை ஏம அரசு, ஏம நாடு என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனவே!

112. காவல் துறையினர் நிலைமையை அத்தியாவசிபமாகப்

புரிந்து கொள்ளவில்லை (2006-07-06). Essentially, Police did not appreciate the situation என்பதே இதன் தோற்றுவாய் ஆகக்கூடும். இந்த ஆங்கில வசனத்தில் Essentially என்னும் வினையடை appreciate என்னும் வினையை விடுத்து, வசனம் முழுவதையும் விசேடிப்பதாகவே அமைந்துள்ளது. அடிப்படையான விடயம் என்னவென்றால், காவல் துறையினர் நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. இத்தகைய வசனங்களில் Basically, essentially, fundamentally மூன்றும் ஒத்த பொருளை உணர்த்த வல்லவை. Basically, politicians are trouble-makers, not trouble-shooters = அடிப்படையான விடயம் என்னவென்றால், அரசியல்வாதிகள் பிரச்சனைகளைத் தோற்றுவிப்பவர்கள் ஆவர். அவர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்கள் அல்லர்.

113. பொதுமக்கள் அப்படியே நின்று அஞ்சலி செலுத்தினார்கள் (2006-07-07). the public stood still in homage என்பதே அதன் தோற்றுவாய் ஆகக்கூடும். பொதுமக்கள் நகராது நின்று அஞ்சலி செலுத்தினார்கள் என்பதே இதன் பொருள்.

114. இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்து விரைவாகக் கலந்துரையாடினார் (2006-07-04). விரைவாகக் கலந்துரையாடினார் என்பது ஒரு வேடிக்கையான தமிழாக்கம். A quick discussion என்பது அவ்வாறு பெயர்க்கப்பட்டிருக்கலாம். அவர் ஒரு துரித கலந்துரையாடலை நடத்தினார் என்பதே இதன் பொருள்.

115. இந்தியாவின் தொன்மையான நீதிமன்றங்கள் (2006-07-04). தொன்மையான என்பது மிகைபடக் கூறல். தமிழ் ஒரு தொன்மையான மொழி என்றால், அது ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது எவர்க்கும் புரியும். இந்திய நீதிமன்றங்கள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளே பழமை வாய்ந்தவை. அவற்றைப் போய்த் தொன்மையான நீதிமன்றங்கள் என்பது அறவே பொருந்தாது. Archaic என்னும் சொல்லே அதன் தோற்றுவாய் ஆகக்கூடும். இதற்கு பழம்பாணியிலமைந்த (old-fashioned) என்றும் ஒரு பொருளுண்டு. பழம்பாணியிலமைந்த நீதிமன்றங்கள் என்பதே பொருத்தம்.

116. இலங்கைக்கான வெளிச்செல்லும் அமெரிக்கத் தூதர் (2006-07-06). The outgoing American ambassador to Sri Lanka. இதனை இலங்கையிலிருந்து வெளியேறும் அமெரிக்கத் தூதர் என்று இயல்பாகவும், எளிதாகவும், அழகாகவும் தமிழ்ப்படுத்தலாமே!

117. சூடான் விடுதலை இராணுவம் (2006-07-10). Sudan Liberation Army. சூடான் விடுதலைச் சேனை என்பதே பொருத்தம். இராணுவம் என்பது பெரிதும் அரசின் சேனை என்று கொள்ளப்படுவது வழக்கம். சூடான் விடுதலைச் சேனை ஒரு கிளர்ச்சிச் சேனை அல்லவா! Military ஐ வேண்டுமானால் இராணுவம் எனலாம். Army என்பது பெரிதும் (தரைப்) படை அல்லது (தரைப்) படையினர் அல்லது சேனை என்றே கொள்ளப்படுகிறது.

118. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தீர்வு (2006-07-11). Home-grown solution. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தீர்வு என்பதே இதன் பொருள். Home என்பது இங்கு உள்நாட்டையே குறிக்கிறது. அதாவது, இது வெளிநாட்டுச் சரக்கல்லவாம்!

அடுத்த இதழில் மேலும் வரும்

தமிழர் தகவல் 16வது ஆண்டு பூர்த்தி வைபவம்

தமிழர் தகவல் பதினாறாவது ஆண்டு மலருக்கான கட்டுரைகளை ஏற்கும் காலம் முடிந்து விட்டது. ஆதலால், புதிதாக எவரையும் கட்டுரைகளை இனி அனுப்ப வேண்டாமென அன்புடன் வேண்டுகின்றோம். ஏற்கனவே கட்டுரைகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. தகுதியானவை எனக் காணப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் மலரில் இடம்பெறும்.

இந்தாண்டுக்கான விருது பெறுபவர்களைத் தெரிவு செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட குழு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. சமூகப் பணி, பொதுப்பணி, எழுத்துத்துறை, கலைத்துறை சார்ந்தவர்கள் தெரிவு முடிவடைந்துவிட்டது.

மாணவர் விருதுகள், வர்த்தகத்துறை விருதுகள் ஆகியவற்றுக்கான தெரிவும், சிறப்பு விருதுக்குரியவர்கள் தெரிவும் இந்த மாத இரண்டாவது வார இறுதிக்குள் முடிவடைந்து விடும்.

வைபவம் நடைபெறும் காலமும் நேரமும் அடுத்த இதழில் வெளியிடப்படும். தமிழர் தகவல் மலர் வெளியீடும், விருதுகள் வழங்கும் நிகழ்வும் வழமை போல இரு அரங்குகளாக நடைபெறும்.

இது, அழைப்பவர்கள் மட்டுமே பங்குபற்றும் வைபவமாதலால், அழைக்கப்படுபவர்களுக்கான அழைப்புகள் இந்த மாத இறுதிப் பகுதியில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்

விழாவில் பங்குபற்ற விரும்பினால் உங்கள் பெயரையும் விலாசத்தையும் உடனடியாக எமக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும்.

குயினர்ஸ் துரைசிங்கம் எழுதும் காக்கக் காக்க கணினி காக்க...!

பாகம் - 8

6. c) Inkjet பதிப்பான் - திண்மநிலையில் அடைக்கப்பட்ட மை குப்பிகளிலிருந்து, குடேற்றி, திரவநிலையில் மை (superheating liquid ink) பதிப்புகளை வெளிக்கொணரும் தன்மை கொண்ட பதிப்பான்கள் இவை. பொதுவாக விலை குறைந்த பதிப்பான்களாக இவை இனம் காணப்பட்டாலும், இதற்குப் பயன்படும் மை குப்பிகள், பதிப்பின் தன்மை குறித்து அதக விலையுள்ளனவாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக, அழகான ஒரு புகைப்படத்தை, அதே தரத்தில் பிரதிசெய்ய, விலையுயர்ந்த பலவரண மை குப்பிகளை வாங்கும் நிலை காணப்படுகின்றது.

6. d) இவை தவிர, Graphics Printer, Photo Printer, Thermal Printer, Digital Printer போன்றவை உட்பட, உயர்தர பதிவு வேலைகளைச் செய்வதற்கான பதிப்பான்களும், பத்திரிகை மற்றும் புத்தகங்களை அச்சிடுவதற்கான விசேட பதிப்பக பதிப்பான்களும் பாவனையிலுள்ளன என்றாலும், அவை பற்றிய விபரங்கள், நாளாந்த பாவனையாளர்களுக்கு அவசியமில்லை என்பதால் இங்கே அவற்றை ஆராயாது தவிர்த்துக் கொள்ளலாம்.

7. Scanner: பதிவுசெயலி - பதிப்பான் (Printer) செயற்பாட்டிற்கு நேர் எதிரான செயற்பாட்டைக் கொண்டது பதிவுசெயலி என்று சுருக்கமாக சொல்லலாம். கணினியில் காணப்படும் இலத்திரனியல் தோற்றத்தை, தாளில் (paper) வடிவமாகக் கொண்டுவருவது பதிப்பான் (printer) என்றால், தாளில் (paper) உள்ளதை, அப்படியே பிரதிசெய்து, இலத்திரனியல் வடிவமாக கணினிக்கு எடுத்து வருகின்ற பணியை, பதிவுசெயலி (Scanner) செய்கிறது. படத்திலுள்ளதை அப்படியே பிரதிசெய்து, ஏதாவது ஒருவகை மென்பொருளில், இலத்திரனியல் (electronic) காட்சி வடிவமாக, பதிவுசெய்கிறது ஸ்கானர்கள்.

8. MP3 Player: டாடல்கள் உட்பட அனைத்து இணை வடிவங்களையும் MP3 வகையில் பதிவுசெய்து, கணினியில் பயன்படுத்த உருவாக்கப்பட்டது இந்த செயலி. WAV, Midi, OGG, WMA, vqf, ram என்ற இன்னோரன்ன பலவகை இசை வடிவங்கள் கணினியில் உள்ளன. இவற்றை MP3 வடிவத்திற்கு மாற்றி, இந்த செயலியில் இறக்கினால், கணினியில் பாவிக்க முடியும்.

9. Portable Flash Drive: சேமிப்புக்காவி - நெகிழ்த்தட்டு, வன்தட்டு போன்றவற்றையொத்த இந்த சேமிப்புப் பொறியை, தனியாக நம்முடன் காவிச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது. வன்தட்டில் பதிந்து, அதை எடுத்துச் செல்ல முடியுமென்றாலும், இந்த புதியவகை சேமிப்புக் காவி (flash drive), மிகச்சிறிய உருவில் கையடக்கமாகவும், திரும்பத் திரும்ப அடித்து மீள்பதிவு செய்யும் தன்மையுடனும் காணப்படுகிறது. தவிரவும், எந்தவொரு பொறியின் பாவனையுமில்லாமல், நேரடியாக இந்த சேமிப்புக் காவியில் பதிவுசெய்யும் வசதியும் இதற்கு இருக்கிறது.

10. USB Port: வன்பொருட்களுக்கிடையில் (hardware) தகவல் பரிமாற்றத்திற்கு இணைப்புக்களை வழங்கும் இணைசெயலிகள் இவை. பொதுவாக கணினியில் முன்னர் பாவனையிலிருந்த Serial Port எனும் ஒவ்வொரு bit ஆக தகவலை பரிமாற்றம் செய்யும் இணைசெயலியும், Parellel Port எனப்படும் பல bit களை ஒன்றாக தகவல் பரிமாற்றம் செய்யும் இணைசெயலிகளையும் கடந்து, புதிதாக 1996ல் வெளிவந்த Universal Serial Bus என்ற புதியவகை இணைசெயலிகள் இவை. ஒவ்வொரு வன்பொருளுக்கும் வெவ்வேறு இணைசெயலி பாவித்த காலம் மருவி, தற்போது இந்த USB இணைசெயலி மூலம், கைச்சுட்டி, தட்டச்சு, பதிப்பான், பதிவுசெயலி, வன்தட்டு உட்பட, மொத்தம் 127க்கும் அதிகமான செயலிகளை (peripheral devices) இணைப்பதற்கு ஒரு வகை USB செயலியே போதும் என்ற நிலை தற்போது உள்ளது. (அடுத்த இதழில் தொடரும்)

கவிஞர் கந்தவனம் தரும் கனடிய காட்சிகள்

திரண்ட மிடுக்கு

கோழிகள் கூவின! குயில்கள் பாடின! குருவிகள் கத்தின!

ஒளி நிறைந்தது - இருள் மறைந்தது!
அரும்புகள் விரிந்தன - அழகினைச் சொரிந்தன!

தென்றல் வீசியது!
காலைக் கதிரவன்
தீட்டிய சித்திரம்
கலைத்துவம் பேசியது!

தேனீக்கள் காலைப்பண் பாடின!
கொக்குகள் குளங்களில் கூடின!
மாண்களும் புன்னிலம் நாடின!

புன்னிலம் -
மாண்களின் வாழ்நிலம் -
பரம்பரை பரம்பரையாக
மேய்ந்துவந்த வளநிலம்!

அந்த நிலத்தில் -
அவை அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த
இன்பப் பொழுதில் -

அவற்றின் சுதந்திரத்துக்கு
வந்தது சோதனை!

பக்கத்துக் காட்டில் படுத்திருந்த சிங்கம் ஒன்று
பதுங்கிப் பதுங்கி இந்த முறையும்
அத்துமீறிப் புன்னிலத்தில் கால் வைத்தது!

மாண்கள் எதிர்க்கவில்லை - ஆர்ப்பாட்டம் செய்யவில்லை -
அமைதியான ஊர்வலமும் நடத்தவில்லை -
கறுப்புக் கொடியும் பிடிக்கவில்லை!

மாண்களுக்குத் தெரியும் சிங்கத்தின் திட்டம்!

சிங்கம் பாய்ந்தபோது
முன்புபோலத் திக்குத் திக்காக அவை சிதறி ஓடவில்லை!
எல்லா மாண்களும் ஒன்று திரண்டன!
உறுதியுடன் சிங்கத்தைத் தாக்கின!

ஒரு மான் விழுந்தது!
போர் மாண்கள் கலங்கவில்லை!
இரண்டாவதும் இறந்தது! போராட்டம் தொடர்ந்தது!

சிங்கம் அசிங்கமானது!
மற்றுமொரு சிங்கம் உதவிக்கு வந்தது வேகமாக!
அஞ்சாத மாண்கள் அதனையும் தாக்கின யாவுமாக!

வெற்றி வெற்றி! மாண்களுக்கு வெற்றி!
வெற்றி வெற்றி ஒற்றுமைக்கு வெற்றி!

அட்டுழியம் விழுந்து கிடந்தது!
'ஆனந்த சுதந்திரம்' தொடர்ந்து நடந்தது!

கோழிகள் கூவின! குயில்கள் பாடின! குருவிகள் கத்தின!

கனகேஸ் நடராஜா அடுத்த இதழிலிருந்து மீண்டும் எழுதுகிறார்

சுகவீனம் காரணமாகக் கடந்த சில
மாதங்களாக எழுத முடியாமலிருந்த
திருமதி. கனகேஸ் நடராஜா அவர்கள்
சுகமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும்
எழுத ஆரம்பித்துள்ளார். இவரது
கட்டுரைகள் அடுத்த மாதத்திலிருந்து
தொடர்ச்சியாக வெளிவரும்.

- பிரதம ஆசிரியர்

பெண்கள் மெலிவதற்கு நார்த்தன்மை உணவு

பெண்கள் தமது உணவில் மாச்சத்து கூடிய
உணவுகளைத் தவிர்த்து, நார்த்தன்மை கூடிய
உணவுகளை பாவிப்பதன் மூலம் வயது கூடிச்
செல்கையில் ஏறும் எடைப் பிரச்சனையைத்
தவிர்த்துக் கொள்ளலாம் என சமீபத்திய
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன்படி சாதாரண
எடையுடன் காணப்படும் ஒரு பெண் இரத்தத்தில்
இனிப்புத் தன்மையைக் கூடுதலாகக் கொடுக்கும்
உணவுகளை உண்பதன் மூலம் கூடிய எடை,
கூடிய கொழுப்பு, அத்துடன் உடலின் மத்திய
பாகத்தில் கூடுதலான தசைகள் சேர்தல் போன்ற
பிரச்சனைகளுக்கு ஆறு வருட காலத்துள்
உள்ளாகிறார். அதேநேரத்தில் குறைந்த இனிப்புத்
தன்மையைக் கொடுக்கும் நார்ச்சத்து கூடிய
உணவுகளை உட்கொண்டவருக்கு ஒப்பீட்டளவில்
இப்பிரச்சனைகள் மிகக் குறைவாகும்.

வாகன கொள்ளைக் கும்பல் கைது

பல காலமாக வாகனத் திருட்டு, வாகனக்
கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த ஏழு
பேரை ஒன்ராறியோ மாகாண அரசு, அயல்
மாகாண காவல்துறையின் உதவியுடன் கைது
செய்துள்ளது. சுமார் ஆறு மில்லியன் டாலர்
பெறுமதியான வாகனங்களை இவர்கள்
களவாடியுள்ளதாக இவர்கள் மீது 184
குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதினான்கு மாதங்களாக இக்கொள்ளைகள்
சம்பந்தமாக துல்லிய விசாரணைகளை
மேற்கொண்டதால் இக்கைதுகளைச்
சமவேளையில் மேற்கொள்ள முடிந்ததாக
மாகாணப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதுமையில் ஆரோக்கியம்

நாற்பது வருட ஆராய்ச்சி ஒன்று ஒழுங்கான, சுறுசுறுப்பான வாழ்க்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது. இதன்மூலம் ஆயுட்காலத்தை கிட்டத்தட்ட 85 வயது வரை நீட்டிக்கலாம் என்கின்றனர். நடுவயதில் சாதாரண இரத்த அழுத்தம், நல்ல ஆரோக்கியம், மற்றும் உடற்பயிற்சி போன்ற இதர அம்சங்களையும் கவனத்தில் கொண்டு வாழ்வோருக்கு இது அதிகளவில் சாத்தியமே என வலியுறுத்துகின்றனர்.

முதியோரும் பாதுகாப்பும்

1990ம் ஆண்டிலிருந்து விழுவதினால் இறக்கும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கான்சர், இருதய நோய்கள் போன்றவற்றுடனும் கூட கூடிய காலத்திற்கு வாழும் இவர்கள் விழுவதனால் மரணத்தை தழுவுகின்றனர் என்கின்றனர்.

இதனைக் குறைப்பதற்கு, ஜேர்மனைச் சேர்ந்த மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று நுட்பமாக வேலை செய்யக்கூடிய கைத்தடி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அத்தடியை வைத்திருப்பவர் விழுந்தவுடன், அம்புலன்னை அழைக்குமாம்.

தடி கீழே விழுந்தவுடன், அது கிடை நிலையில் சிறிது நேரம் இருப்பின், தூக்குமாறு தகவலை சொல்லுமாம் அதன் உரிமையாளருக்கு. அதன் பிறகும் தொடர்ந்தும் கீழேயே கிடந்தால் அம்புலன்னையோ அல்லது அவசர உதவிக்காக பதிவு செய்த சொந்தக்காரரையோ அழைக்குமாம்.

தொடர்-7

'பொன்னின்' பொழிகை

களை

களையப்பட வேண்டியதனால் களை எனப்பட்டதா? பயிர்களுக்குள்ளே களை கட்டி நிற்பதனால் களையானதா? அகற்ற அகற்ற சளையாது மீண்டும் மீண்டும் களையாகி நிற்பதனால் ஆன பெயரா?

எதுவானாலும் களை என்பது எல்லா மட்டங்களிலும் ஆழ அர்த்தம் பெற்றே நிற்கின்றது.

உழவுத் தளத்தை வாழ்வியல் அடிப்படையாகக் கொண்ட சமூகம், அகற்றப்பட வேண்டியவற்றைக் குறிக்கக் கைக்கொண்ட மரபுப் பெயர் இது.

பயிர் என்ற அளவில் பார்ப்போமானால், பயன் தரவல்ல பயிரோடு சேர்ந்து அவற்றின் வளத்தை உறிஞ்சி வளர்கின்ற புற்களே களையென்படுகின்றன. பயன் தரவல்ல பயிர்களோடு அல்லாமல் தனியாக இருப்பின் அவை களையெனக் கருதப்படுவதில்லை.

களையப்பட வேண்டிய இடத்தில் இருப்பவை மட்டுமே களை எனப்படுகின்றன.

களைகளுக்கு இயல்பாகப் பெயர்களும் உண்டு. பட்டப் பெயர்களுக்குப் பின்னால் அழிந்துபோகும் சொந்தப் பெயர்களைப் போல களை என்ற காரணப் பெயர்களுக்குப் பின்னால் மங்கிக் கிடக்கின்றன இயற்கைப் பெயர்கள்.

களைகளில் பலவகை உண்டு. பார்வைக்கு நெல் போலவே காட்சி தந்து களை எடுப்போர்க்கு கணக்கு விடும் நெற்சப்பி ஒருவகை.

இறுக்கமான வேர்ப்பரப்பைக் கொண்டு நெல்லின் மென்மையைப் பயன்படுத்தி அதன் வீரியத்தை இலாவகமாய் விழுங்கிவிடும் கோழிச்சூடன் மறுவகை.

விதை ஏதும் இல்லாமலே வேகமாய் வேர்விட்டெழுந்து நெல்லின் நாற்றுகளை அற்று வீழ்ச் செய்யும் கோரை... பயிரினத்துக்குள்ளே செடியினமாய் வளரும் கிடைச்சி... இவையெல்லாம் பயிருக்கென வழங்கப்படும் வளங்களை விழுங்கி ஏப்பம் விடும் வரலாற்று வழித்தோன்றல்கள்.

இன்று களை எடுப்பதே நமக்கு ஒரு 'கலை'யாகி இருக்கின்றது. அதை அறுபத்திஐந்தாம் கலை என்று கூடக் கூறலாம்.

களை எடுப்பதைவிடக் கடினமான கலை களைகளை இனம் காண்பதுதான். நாம் பராமரிக்கும் நாற்றுகளைவிட, நல்ல நாற்றுகளாகக் காட்சி தருவன இந்தக் களைகள். அதற்குக் காரணம் அவை களைகளாக இருப்பதுதான். களை எடுக்கத் தெரியாதவர்கள் நல்ல நாற்றுகளை நாசப்படுத்திய வரலாறுகளும் உண்டு.

பயிர்களைப் பாதுகாக்கும் வலிமையை ஒருங்கிணைப்பது இந்தக் களைகள் அல்லவா. களைகளை அகற்றப் பயன்படுகின்ற பயிற்சி வேறு பிழைகளை நீக்கவும் கை கொடுக்கின்றதே.

சிலவேளைகளில், கருத்து முரண்பாடுகள் கூட கருத்தொருமித்துப் போகின்றன இந்தக் களை அகற்றும் முயற்சிகளில்.

பயிர்கள் மீது அதிக பாசம் கொள்ள இக்களைகள் தான் காரணமாகின்றதா? ஆதலால் இக்களைகள் சிலவேளை மரியாதைக்குரியதாயும் இருக்கின்றன.

களைகள் இல்லையென்றால் வயல்கள் களையிழந்து போகுமோ? வரலாறுகளில் அதிகச் சுவைகளை ஏற்றியிருப்பது இந்தக் களைகள் அல்லவா!

புராணங்களில் இதிகாசங்களில் கருத்துக்களைக் கூற பெருமளவில் களைகளையே பயன்படுத்தியிருக்கின்றனர்.

ஆமாம். களைகள் கடவுளர்களுக்குள்ளும் இருந்ததாய்க் கூறப்படுகின்றதே. ஆச்சரியம் இதுதான்...

களைகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகின்றன...

புதிய புதிய நுட்பங்களால் வேரறுக்கப்படுகின்றன...

அழிக்க அழிக்க இனங்கள் அருகிப்போகாமே...?

ஆனாலும்,

விதைக்கப்படுவதில்லை, வேண்டப்படுவதில்லை,

ஆண்டுதோறும் முளையாகிவிடுகின்றதே இந்தக் களைகள்...

களைகளின் தோற்றம் கூட காலத்தில் கட்டாயமோ?

- பொன்னையா விவேகானந்தன்



நாம் இருவர் - நமக்கு மூவர்

புதிய தமிழ்த் தம்பதியினருக்கு

5000 டாலர்கள் ஊக்குவிப்புப் பணம்

தமிழர் தகவலின் 15 ஆண்டு பூர்த்தியை முன்னிட்ட சிறப்புத் திட்டம்

தமிழர் தகவல் பதினைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு தமிழர் சமூக நலன் சார்ந்த புதிய திட்டமொன்றினை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. எமது சமூகத்தில் குழந்தை பிறப்பு வீதம் வெகுவாகக் குறைந்து வருவதைக் கவனத்தில் எடுத்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

ஒரு வரியில் இத்திட்டத்தைச் சொல்வதானால், '2005 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் சட்டப்படி திருமணம் புரிந்த/புரியும் தமிழ்த் தம்பதியினர், திருமணத் திகதியிலிருந்து வரும் ஆறு வருடங்களுக்குள் மூன்று குழந்தைகளைப் பெறுவார்களானால். அவர்கள் 5000 கனடிய டாலர்களை ஊக்குவிப்புப் பணமாகப் பெறுவர்'.

எத்தனை தம்பதியினருக்கு இந்த ஊக்குவிப்புப் பணம் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடில்லை. ஒவ்வொரு தம்பதியினருக்கும் தலா ஐயாயிரம் டாலர்கள் வழங்கப்படும். முதலாவது தம்பதியினருக்கான பணத்தை 'அகிலன் அசோஷியேற்ஸ்' நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து அகால மரணமடைந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்தமாக இந்நிதி வழங்கப்படுகின்றது.

தமிழ்க் குழந்தைகள் ஊக்குவிப்புத் திட்டத்தின் முதற் கட்டம் 2010 டிசம்பர் 31ல் முடிவடையும். அதாவது, 2005 ஜனவரி 1 திகதிக்குப் பின்னர் திருமணமாகும் தம்பதியினர், அடுத்து வரும் ஆறு வருடங்களான 2010 டிசம்பர் 31க்கு முன்னர் எப்போது மூன்று குழந்தைகளைப் (ஒற்றைப் பிரசவங்களாக) பெறுகின்றனரோ, அப்போது தமக்கான 5000 டாலர்களைப் பெறுவார்கள்.

எங்கள் களத்திலும் புலத்திலும் (தாயகத்திலும் புகலிடத்திலும்) பிள்ளைகள் பிறப்பு வீதம் மிக அருகி வருகின்றது. புதிய தம்பதியர் ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகின்றனர். மறுபிறத்தில், திருமணமாகும் வயதும் பின்னோக்கிச் செல்கின்றது. அடுத்த பக்கத்தில், உள்நாட்டு யுத்தத்தினால் தமிழர் இறப்பு வீதம் ஒங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு தசாப்தத்தில், அப்பாவி மக்களும் போராளிகளுமாக சுமார் ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும் எம்மவர் மரணமாகியுள்ளனர். பத்து லட்சம் வரையானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு தமிழர் குடும்பத்திலும் சராசரியாக 4 அல்லது 5 பிள்ளைகள் என்றிருந்த நிலை இன்று மாறிவிட்டது. ஒரு பிள்ளையைப் பெறுவதற்குக்கூட மூன்று-நான்கு வருடங்களைப் பின்போடும் தம்பதியினரையே இன்று கூடுதலாகக் காண்கின்றோம். இந்த நிலைமை. மாற்றம் பெற வேண்டும். தமிழர் சனத்தொகை கீழோங்கிச் செல்வதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் நியதி.

இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைச் செல்வங்களின் அதிகரிப்பின் நோக்கத்தை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். இந்த ஊக்குவிப்புத் திட்டம் பற்றிய விபரமான விளக்கத்தை தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம்.

இந்தத் திட்டம் ஒரு பொழுதுபோக்குப் போட்டியன்று. சமூக அக்கறையுள்ள பலர் கூடி எடுத்த முடிவின் வெளிப்பாடு. மற்றைய முன்னணித் தமிழ் ஊடகங்களிலும் இவ்விபரங்கள் வெளியிடப்படும். விரிவான விபரங்களைப் பெற 416 920 9250.

பொது இடங்களில் தவறான பழக்கங்களுக்கு தண்டனை கல்கரியில் புதிய சட்டமூலம்!

நவம்பர் மாதத்தில் கல்கரி மாகாணத்தில் நகரசபை கவுன்சிலினால் புதிதாக ஒரு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. தெருவில் துப்புதல், சண்டை பிடித்தல், வீண்பொழுது போக்குதல், பொது இடத்தில் சலம் கழித்தல் போன்றவற்றிற்கு \$50 இலிருந்து \$300 டாலர் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கு தவறான பழக்கவழக்கங்கள் என்னும் சட்டவிதி இயற்றப்பட்டுள்ளது. தெருவில் வசிக்கும் வீடற்றோரை குறிவைத்து இச்சட்டம் இயற்றப்பட்டதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்த போதிலும், பெரும்பான்மை வாக்குகளால் நடைமுறைக்கு வருகின்றது. இதன் கீழ் பார்வையில் படும்படியாக கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருத்தல், அமரும் இடங்களிலும், சித்திரங்களிலும் கால்களை வைத்தல் போன்றனவும் தண்டனைக்குரியவையாகின்றன.

போதை மருந்துப் பாவனை குறைப்பு

நியூயிற்ன்ஸ்விக் மாகாண அரசு சக்தி வாய்ந்த, அதிகூடிய போதை தரும், கடுமையான வலிகளுக்குப் பயன்படும் மருந்துகளான OxyContin and Dilaudid போன்றவற்றின் மருந்துச் சிட்டுகளை அடுத்த வருட முடிவுக்குள் அவதானிக்க திட்டமிடுகின்றது. இதன் மூலம் பல மருந்துவர்களிடம் இருந்து ஒரே மருந்துக்கான சிட்டுகளைப் பெறுவதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட போதை மருந்துகளை ஒருவர் பல தடவை பெறுவதனை தடுக்கலாம் என நம்பப்படுகின்றது.



நீதன் சண்முகராஜா

மார்க்கம் நகராட்சியில் தமிழர் இருவர் வெற்றி

கடந்த மாதம் 13ம் திகதி நடைபெற்ற மார்க்கம் நகராட்சித் தேர்தலில் திருவாளர்கள் லோகன் கணபதி, நீதன் சண்முகராஜா ஆகியோர் பெற்ற வெற்றியை அடுத்து 'ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகை வெளியிட்ட செய்திக் கட்டுரை கீழே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.



லோகன் கணபதி

A new face for a new era Tamil Canadian the first to gain office

THULASI SRIKANTHAN
STAFF REPORTER

When Logan Kanapathi hit the campaign trail last month, he was trailed by a clutch of translators.

The candidate needed no help speaking English at the doorstep, but he wanted to make sure he reached Markham's large ethnic blocs.

By relying on Armenian, Hindi, Punjabi, Urdu, Gujarati, Turkish, English, Korean, Italian and Tamil-speaking volunteers — embodying the ward's diversity in his team — Kanapathi achieved what no other Tamil Canadian had ever done: get elected to public office.

He did it not by falling into the trap of appealing, as some have, only to his own ethnic group — a seemingly attractive strategy in a growing city full of strong cultural blocs — but by reaching out to everyone.

More than 6,000 doors later, Kanapathi was able to claim victory in Markham's Ward 7 last Monday.

His election marks the achievement of a dream that has proven elusive until now for the GTA's estimated 120,000-strong Sri Lankan diaspora.

"I want to represent everyone — each resident and every community," said Kanapathi in explaining his election strategy.

David Poopalapillai, a spokesperson for the Canadian Tamil Congress, called Kanapathi's win a sign that the Tamil community is slowly and steadily maturing.

The win is all the sweeter for the fact that another Tamil Canadian, Neethan Shan, won election as a York Region school trustee.

"Finally, we have come into the political area. This is a breakthrough," said Poopalapillai. "These are the first two elected officials among Tamil community all over Canada.

"The Tamil community has contributed to Canada in various

ways. Our people are serving as doctors, engineers, professors; our business people involved in different ways. This is another level, this is a different arena."

As much as Kanapathi appreciates his Tamil connections, he says relying on one voting bloc is not going to win elections.

"I am proud to be a Tamil but more than anything else I am a Canadian."

Of those who concentrate on a particular ethnic vote, he wonders, "What is the message sent to other communities?"

"I have to reach out; I don't want to fragment or isolate people," he said.

And as such, he has promised to focus on the needs of the diverse community that elected him.

"This is a mixed community. You can't afford to have support only from one community."

That's why he takes pains to emphasize the "sociology" of the voters, a bit of home

flavour to appeal to back-home sensibilities.

During the campaign, he went back to his roots in one way at least, relying on the basics of old village connections: using friends and neighbours, and word of mouth, to drum up support.

Kanapathi was born on a tiny island off the coast of northern Sri Lanka on Jan. 1, 1958.

He grew up in the farmlands of Vanni, where his family moved when he was an infant.

He never imagined he would leave his home country until the 1983 anti-Tamil riots, or what Kanapathi calls the "anti-Tamil pogrom," began.

The events of those days convinced the young man it was time to leave.

As hundreds of Tamils were being killed and thousands of homes burned, Kanapathi received a letter from his father.

Pg. 28 >

Logan Kanapathi worked with volunteer supporters from a wealth of cultures to make a breakthrough by being the first Tamil immigrant to help political office in Canada.

A new face for a new era

Tamil Canadian the first to gain office
Markham councillor seeks 'to reach out'

THULASI SRIKANTHAN
STAFF REPORTER

When Logan Kanapathi hit the campaign trail last month, he was trailed by a clutch of translators.

The candidate needed no help speaking English at the doorstep, but he wanted to make sure he reached Markham's large ethnic blocs.

By relying on Armenian, Hindi, Punjabi, Urdu, Gujarati, Turkish, English, Korean, Ital-

ian and Tamil-speaking volunteers — embodying the ward's diversity in his team — Kanapathi achieved what no other Tamil Canadian had ever done: get elected to public office.

He did it not by falling into the trap of appealing to some have, only to his own ethnic group — a seemingly attractive strategy in a growing city full of strong cultural blocs — but by reaching out to everyone.

More than 6,000 doors later,

Kanapathi was able to claim victory in Markham's Ward 7 last Monday.

His election marks the achievement of a dream that has proven elusive until now for the GTA's estimated 120,000-strong Sri Lankan diaspora.

"I want to represent everyone — each resident and every community," said Kanapathi in explaining his election strategy.

David Poopalapillai, a spokesperson for the Canadian Tamil Congress, called Kanapathi's win a sign that the Tamil community is slowly and steadily maturing.

The win is all the sweeter for the fact that another Tamil Canadian, Neethan Shan, won election as a York Region school trustee.

"Finally, we have come into the political area. This is a breakthrough," said Poopalapillai. "These are the first two elected officials among Tamil community all over Canada.

The Tamil community has contributed to Canada in various ways. Our people are serving as doctors, engineers, professors; our business people involved in different ways. This is another level, this is a different

arena."

As much as Kanapathi appreciates his Tamil connections, he says relying on one voting bloc is not going to win elections.

"I am proud to be a Tamil but more than anything else I am a Canadian."

Of those who concentrate on a particular ethnic vote, he wonders, "What is the message sent to other communities?"

"I have to reach out; I don't want to fragment or isolate people," he said.

And as such, he has promised to focus on the needs of the diverse community that elected him.

"This is a mixed community. You can't afford to have support only from one community."

That's why he takes pains to emphasize the "sociology" of the voters, a bit of home

flavour to appeal to back-home sensibilities.

During the campaign, he went back to his roots in one way at least, relying on the basics of old village connections: using friends and neighbours, and word of mouth, to drum up support.

Kanapathi was born on a tiny island off the coast of northern Sri Lanka on Jan. 1, 1958.

He grew up in the farmlands of Vanni, where his family moved when he was an infant.

He never imagined he would leave his home country until the 1983 anti-Tamil riots, or what Kanapathi calls the "anti-Tamil pogrom," began.

The events of those days convinced the young man it was time to leave.

As hundreds of Tamils were being killed and thousands of homes burned, Kanapathi received a letter from his father.

Pg. 28 >

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column), அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

இது எப்பிடி இருக்கு?

போனால் போகுது

ஆளை (மாலை) மாத்துவம் கடந்த மாதம் இங்கு நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் நம்மவர் சிலர் நடத்திய 'விளையாட்டுகள்' சுவாரஸ்யமானவை. அவற்றுள் ஒன்று 'மாலை மாத்திய' விடயம்.

வெற்றி பெற்ற ஒரு தமிழருக்குப் பென்னாம் பெரிய மாலை போட்டு மகிழ்ந்தது ஒரு கோஷ்டி. மாலை பெற்ற பிரமுகருக்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

மற்றொரு பதவிக்குப் போட்டியிட்ட இன்னொரு தமிழருக்குப் போட நூறு டாலர்களில் இந்தப் பெரிய மாலை செய்யப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தவாறு வெற்றி பெறவில்லை.

'போனால் போகுது, ஆளை மாத்துவம்' என்றாராம் கோஷ்டித் தலைவர். அப்படியே நடந்தது. 'குறூப்' படத்தில் நின்றவர்களால் கசிந்தது இந்தத் மாலைத் தகவல்.

எடு போனை

அடி ஆக்களுக்கு

தேர்தலுக்குச் சில நாட்கள் இருக்கையில் சில சில்லறைகள் மார்க்கம் தமிழ் வேட்பாளர்களுக்கு வேலை செய்யச் சென்றனர். இவர்கள் உண்மையில் வேட்பாளருக்குப் பிரசாரம் செய்யவில்லை. தமக்கே பிரசாரம் செய்தனர் என்பது காலங் கடந்தே தெரியவந்தது.

எப்படி என்று கேட்கிறீர்களா?

வேட்பாளரின் தேர்தல் பிரசார அலுவலகம் சென்ற இவர்கள் அங்குள்ள தொலைபேசியை எடுத்து தமக்குத் தெரிந்த பல நண்பர்களை அழைத்து "நாம் இப்போ எங்கே நிற்கிறோம் தெரியுமா? ரெலிபோனியை இந்த நம்பரைப் பாரும். இன்னாரது தேர்தல் அலுவலகத்தில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம்" என்று விளாசித் தள்ளினார்களாம்.

தமது வட்டாரத்தில் வசிக்கும் வாக்காளர்களுடன்தான் இவர்கள் உரையாடுவதாக குறிப்பிட்ட வேட்பாளரும் நம்பியிருந்தார்.

அங்கிருந்த சிற்றுண்டி - கோப்பி ஆகியவைகளை ஒரு பிடி பிடித்த பின்னர் வந்தவர்கள் போய்விட்டனர். அதன் பிறகே வேட்பாளருக்கு இவர்கள் செய்த 'விளையாட்டு' தெரிய வந்தது.

வெற்றி நிச்சயமென்றால் முடிவு எதிர்மாறே!

தோல்வியடைந்த ஒரு தமிழ் வேட்பாளரின் பிரசார அலுவலர்கள் முடிவு வந்த பின்பு மனம் திறந்து பேசிக்கொண்ட விடயம் கீழே:

"எங்கடை வேட்பாளர் தோற்பார் என்று பலரும் ஏற்கனவே தெரிந்திருந்தனர்".

"எப்பிடி அப்பிடி சொல்லமுடியும்?".

உதாசனன் உலா விருந்து

"அந்தப் பேப்பரினை வாராவாரம் எங்கடை ஆளினரை படம் போட்டு 'வெற்றி நிச்சயம்.. வெற்றியின் முன்னணியில்' என்று கலரினை செய்தியும் போடேக்கை பலரும் சொன்னவை. அப்படியே அது உண்மையாய்ப் போச்சு."

"சொல்லிறது சரிதான்! முந்திய கனடிய தேர்தல்களிலும் உந்தப் பேப்பர் 'வெற்றி இன்னாருக்கு நிச்சயம், வாழ்த்துகளைத் தெரிவிப்புகள்' என்று எழுதிய ஒருத்தரும் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை."

"வேட்பாளருக்குத் தெரியாத தன்ரை ஆக்களைக் கொண்டு வந்து கிழங்கு அடுக்கினது மாதிரி நிறுத்திப் படம் எடுத்துப் போடுவதாலும் வேட்பாளரின் செல்வாக்கு சரிந்துள்ளது."

சொன்ன முழுதையும் எழுதேலாது!

ராணுவ உடையில் கோழிக் கள்வர்கள்

யாழ்ப்பாணத்தில் இப்போது கோழிகளுக்கு பெரும் தட்டுப்பாடு. அங்குள்ள ஆக்கிரமிப்பு ராணுவமே இவைகளைக் களவாடி இரவோடு இரவாக சுவைத்து விட்டு, அடுத்த நாள் வீட்டுக்காரருடன் சேர்ந்து கோழிகளைக் கண்டுபிடிக்க தேடுகின்றார்களாம்.

இந்திய அமைதி(?) படையினர் முன்னர் செய்ததையே இப்போது சிங்களப் படையும் செய்கின்றது.

ஒருமுறை யாழ்நகர வீடொன்றுள் புகுந்த இந்தியப் படையினர் அரைகுறை ஆங்கிலத்தில் கோழி ஒன்று தருமாறு கேட்டனர். வீட்டுக்காரப் பெண் பயத்தில் முட்டைக் கோழியைப் பிடித்துக் கொடுக்க, அவர்கள் 'ஹஸ்பன்ட்' (Husband - கணவர்) எங்கே என்று கேட்டனர். மாது நடுங்க ஆரம்பித்துவிட்டார்.

ராணுவத்தினர் கேட்டது 'சேவற் கோழி' என்பது தெரிய வந்தபோது, ஊரெல்லாம் இதே கதைதான்!

ஜோன்ஸ் - உலகில்

முதலிடத்திலுள்ள பெயர் ஆங்கிலப் பெயர்கள் வரிசையில் ஆகக்கூடுதலானோர் சூட்டியுள்ள பெயர் ஜோன்ஸ். பிரிட்டனில் மட்டும் 4,31,538 பேர் இப் பெயருடன் இருப்பதாக அரசாங்க புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.


அண்மையில் கார்டிவ் என்ற இடத்திலுள்ள வேல்ஸ் மிலேனியம் மண்டபத்தில் ஜோன்ஸ் பெயருடைய 12,224 பேர் ஒன்றாகக் கூடி 'கின்னஸ்' சாதனையைப் புரிந்துள்ளனர். கிரேஸ் ஜோன்ஸ் என்ற பிரபல பொப் பாடகியும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்.

எம்மத்தியிலும் பொதுவான சில பெயர்கள் (சின்னையா, கந்தையா போன்றவை) ஆயிரக் கணக்கிலுண்டு. முடிந்தால் யாராவது இவர்களை ஒன்றாக்கிச் சாதனை காட்டலாமே!



கடத்தல், பட்டினிச்சாவு, போக்குவரத்து - பொருளாதரத் தடைகள் கொழும்பில் ரவிராஜ் எம்.பி. படுகொலை சிறீலங்கா அரசாங்க அராஜகத்துக்கு எதிரான கண்டனக் கூட்டம்

கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில் மாமனிதர்
டடராஜா ரவிராஜ் எம். பி. படுகொலை, மற்றும்
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வாகரையிலும்
சிறீலங்கா அரசு உருவாக்கியுள்ள மனித அவலம்
மற்றும் அராஜக நடவடிக்கைகளைக் கண்டிக்கும்
பகிரங்கக் கூட்டமொன்றினை கனடியத் தமிழர்
பேரவை கடந்த மாதம் ஸ்காப்ரோ கந்தசாமி
கோவில் அரங்கில் நடத்தியது. கூட்டம்
ஆரம்பமாகிய சில நிமிடங்களில் மண்டபம்
நிரம்பியதால் பல நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே
நிற்க நேர்ந்தது. சர்வதேச மன்னிப்புச் சபையின்
பிரதிநிதி ஜோன் ஆர்கியு, மற்றும் கனடிய பல்வேறு
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம். பிக்கள், தேர்தல்
அபேட்சகர்கள் ஆகியோருடன், பேராசிரியர் ஜே.
சந்திரகாந்தன், வண பிதா பிரான்சிஸ் சேவியர்
அடிகள், திரு எஸ். திருச்செல்வம், நேரு
குணரத்தினம், சிறீபவன் சிறீஸ்கந்தராஜா, ஐஸ்வின்
பாலமோகன் உட்பட மற்றும் பலர் கண்டன
உரைகள் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெற்றன. பேரவையின் சார்பில் சட்டத்தரணி
நாதன் சிறீதரன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.



ஒளிப்படங்கள்
பொன். பாலராஜன்

ஒரு செல்லாக் காசை என் தலையில் கட்டப் பார்க்கிறாயா?

பாகம்-1

விலங்கியல் சிறப்பு வகுப்பு, இறுதி ஆண்டின் இறுதிப் பருவம். கொஞ்சம் இரவு பகலாகப் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். சிவபாதசந்தரம், குணசிங்கம் சின்னையா, பரமானந்தன் என அற்புதமான நண்பர் கூட்டம். ஏன்தான் இத்தனை அன்பு காட்டினார்களோ? நான் அதற்கு அருகதை அற்றவன். இது உண்மை. பட்டப்படிப்பு முடிந்த சிறிது காலத்தில் அவர்களை மறந்து வேறு நண்பர்களைப் பிடித்து விட்டேன். படி படி எனப் படிக்க வைத்தார்கள். அடிக்கமுடவாது குறையாக எனக்கு வேண்டிய அத்தனையும் செய்து தந்தார்கள். பரீட்சை மண்டபம் வரை என்னை அழைத்து வந்து விட்டுச் செல்வார்கள். பரீட்சை முடியும் சமயம் வாசலில் வந்து என்னை அழைத்துச் செல்லவும் எப்படி எழுதினேன் என அறியவும் காவல் நிற்பார்கள். இப்போ நினைத்தாலும் அன்றைய என்னைப் பற்றி நினைக்க எனக்கே பொறாமையாக உள்ளது. இப்போ? சிவனே...

ஒரு நாள் 'இந்து' பத்திரிகையில் விளம்பரம் ஒன்று வந்திருந்தது. தெல்லிப்பழை மகா-ஜனக் கல்லூரிக்கு விலங்கியல் கற்பிப்பதற்கு ஒரு ஆசிரியர் தேவை எனவும், இரண்டு நற்சாட்சிப் பத்திரங்களுடன் விண்ணப்பிக்கும் படியும் விளம்பரம் செய்திருந்தார்கள். யாழ்ப்பாணப் பாடசாலைகளிலே இந்திய விஞ்ஞான ஆசிரியர்கள் பெருந்தொகையில் கடமையாற்றிய காலம் அருகிக் கொண்டு வந்தாலும் இன்னும் சில பாடசாலைகளில் இலங்கைப் பட்டதாரிகள் கிடைக்காமையால் இந்தியக் குடிமக்களையே நம்ப வேண்டியிருந்தது. எனக்கோ அதிபர் ஒரேற்றர் சுப்பிரமணியம் அவர்கள் ஆசிரியப் பதவி தருவதாக எனது அண்ணரிடம் கூறியமையால் மகாஜனக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் எண்ணம் இருக்கவில்லை. அதுவும் அம்பனைப் பள்ளிக்கூடம் என நாம் சற்று இளக்காரமாகவே அப்ப பாடசாலை பற்றிப் பேசி வந்துள்ளோம். ஆகவே அதற்கு விண்ணப்பிக்கும் எண்ணம் எள்ளளவும் எழவில்லை. ஆயினும் எனது நண்பன் சிவபாதம் இரண்டு வரியில் ஒரு விண்ணப்பத்தை எழுதி "இதில் கையெழுத்து வைவா" என்றான். நான் வைத்தேன். அவ்வளவே. அவன் அனுப்பிவிட்ட சில நாட்களில் அப்பாடசாலை அதிபரிடமிருந்து இரண்டு அண்மையான நற்சாட்சிப் பத்திரங்கள் அனுப்புமாறு கடிதம் வந்தது. "போம் காணும் உமக்கு வேறு வேலை இல்லை" என்ற திமிர் பேச்சுத்தான் பதிலாக வாயில் வந்தது. ஆனால் எழுத்து மூலமாக அல்ல.

பரீட்சை முடிந்தது. பரீட்சைக்காலத்தில் பார்க்கத் தவறிய அத்தனை நாட்கங்கள், திரைப்படங்களையும் ஒரு கை பார்த்துவிட்டு பெட்டி படுக்கையுடன் வீடு திரும்பினேன். வேலை நம்பிக்கையாகக் கிடைக்கும் தானே எனச் சாவகாசமாக ஒரு நாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்குச் சென்று அதிபரின் அறையுள்ளே காலை வைத்தேன். ஆசனத்தில் அவர். கொஞ்சம் பயம். பழைய பயம் போன பாடல்லை. அவருக்குப் பின்னால் அவரின் நிழலான கிளாக்கர். அதே வெற்றிடமும், சடாமுடியும் அடர்ந்த மீசையும், வளர்ந்த தாடியும். அவற்றுக்கிடையே மின்னலென பல்வரிசை தெரியச் சிரிப்பு. ஓ! கனகசபாபதியா வாரும் வாரும் என்றார். அது எனக்குத் தெரியும் காணும் நீர் போம் அங்காலை. இது அதிபரின் பதில். இது அவர்களிடையே காலம் காலமாக நடக்கும் சல்லாபம்.

ஆசிரிய வேலை பெறுவது அத்தனை கலமமல்ல என்பதை மெல்ல உணர முடிந்தது. என்னை நிமிர்ந்து பார்த்த அதிபர் 'வா, வா' என்றார். அதிபர் முதலில் கேட்ட கேள்வி, 'எப்போ பரீட்சை முடிந்தது' என்பது

பொ. கனகசபாபதி மகாஜன முன்னாள் அதிபர்

நான் பொய் சொல்லவில்லை. சொன்னேன். அப்போ இத்தனை நாளாக ஏன் என்னை வந்து பார்க்கவில்லை என்பது அடுத்த கணை. "தவறுவிட்ட திரைப்படங்களை எல்லாம் பார்க்காமல் வந்தால் நான் சிவாஜி பத்மினியின் விசுவாசி என எப்படி உறுதி செய்ய முடியும் அதிபரே" எனச் சொல்லத் துணிவு வரவில்லை, மனதுள் எண்ணினேன். நீ வரப் பிந்தி விட்டாய். எமது பழைய மாணவன் செல்வரத்தினத்தைத் தெரியுந்தானே இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. அவன் வந்து கேட்டான். உப அதிபரும் அவனைத்தான் விரும்புகிறார். அவன் இலங்கைப் பட்டதாரி எல்லே என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தேன். வியர்த்தது. கவலைப்படாதே, வேறே எங்கையாச்சும் எடுக்கலாம் என்றார்.

காலை வாரி விட்டு விட்டு ஏதோ மனச் சாந்திக்காகச் சொல்கிறார் என எண்ணினேன். சோர்வுடன் விடேகினேன். ஆனால் மறுநாட்காலை அவர் என் வீட்டிற்கு வந்து காரில் ஏறு. என்னுடன் வா என அழைத்த போது தான் அவர் எனக்கு ஒரு ஆசிரியப் பதவி பெற்றுத் தருவதில் அதிக விருப்பமுடையவராக உள்ளார் எனத்


தெரிந்தது. அதிபர் பற்றிய பொதுவான அபிப்பிராயமே இது தான். தனது மாணவர்களுக்குத் தேடித் தேடி உதவி செய்யும் அரும் குணத்தவர் அவர். மகா-ஜனக் கல்லூரிக்கு விண்ணப்பித்ததையும் அதிபர் சிபார்சுக் கடிதங்கள் அனுப்புமாறு எழுதியதையும் சொன்னேன். ஏன் கடிதம் அனுப்பவில்லை என்றார். உங்களை நம்பியதனால் வந்த வினை என்றேன் நான். உப அதிபருக்கு இரண்டு வசவு கிடைத்தது. ஜெயரத்தினம் ஒரு மாதிரி ஆள். முதலில் யூனியன் கல்லூரி அதிபரைப் பார்ப்போம் என ஐ.பி. துரைரத்தினம் அவர்களைச் சந்திக்க யூனியன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கேயும் ஏமாற்றமே எதிர் கொண்டது. அங்கும் விலங்கியல் கற்பிப்பதற்கு ஒரு ஆசிரியர் தேவையாக இருந்தது. அதற்கும் கைவசம் ஒரு இலங்கைப் பட்டதாரியும். கல்லூரியின் பழைய மாணவராயுமான பாலரட்ணராஜா என்பவர் இருந்தார். அவர் யூனியன் கல்லூரி விடுதிச் சாலையையும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அதிபர் துரைரத்தினம் அவர்கள் கூறினார்கள். வேறு வழியில்லாமல் திரு ஜெயரத்தினம் அவர்களின் வீட்டுக்கே என்னை அழைத்துச் சென்று விட்டார் ஒரேற்றர். ஜெயரத்தினம் அவர்கள் வீட்டில் இருந்தார்கள்.

அன்று தான் அவரை முதல் முதலில் பார்க்கிறேன். நடுத்தர உயரம். படிய வாரிவிட்ட கன்ன வகிடு எடுத்த தலை. புன்முறுவல் தமும்பும் முகம். அழகு செய்யும் கன்னக் குழிகள். ஒரேற்றரை அன்பொழுது லாவண்யத்துடன் வரவேற்றார். இருக்கைகளில் அமர்ந்தோம். இவன் எனது மாணவன். கெட்டிக்காரன் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் விலங்கியல் சிறப்பு பட்டப் படிப்பு முடித்து விட்டு வந்துள்ளான். உங்கள் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியர் தேவை என அறிகிறேன். இவனை எடுக்கலாமா எனக் கேட்டார். "ஏன் உங்கள் பாடசாலையில் இடமில்லையா?" என நேரடியாகவே இர போடு போட்டார். "போச்சுடா. இந்த இலங்கைப் பட்டதாரிகள் பிரச்சனை தருகிறார்கள்" என மனதுக்குள் அவர்களைச் சபித்தேன். "ஒரு இடம் இருந்தது. இன்னொரு மாணவன் இலங்கைப் பட்டதாரி, அவனை எடுக்க வேண்டி வந்துவிட்டது" என்றார். தொடர்ந்து இப்போ இன்னொரு ஆசிரியரை எடுப்பதற்கு அலகுகள் போதாது. இன்னும் மூன்று மாதங்களின் பின்னர் போதிய அலகு வந்துவிடும். அப்போ எடுக்கலாம். நீர் வேணும் என்றால் மூன்று மாதங்கள் வரை வைத்திரும். நான் அதன் பின்னர் அவனை எடுக்கிறேன் என்றார். அவரது புன்சிரிப்புத் தவளும் முகம் ஒரு மாயத் தோற்றம். புன்சிரிப்பு மாறாமல் இருந்தமையால் அவர் உள்ளக் கிடக்கையை அறிவது கடினமாக இருந்தது. "இவர் எம் பாடசாலைக்கு (26ம் பக்கம் வருக)

கனடாவில் தேசியத் தலைவரின் 52வது அகவை விழா



தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 52வது அகவை விழாவினை கனடா ஈழமுரசு பத்திரிகை நிறுவனம் நவம்பர் 26ம் திகதி பெருவிழாவாக ஸ்காபரோவில் கொண்டாடியது. கனடிய தேசியக் கொடி மற்றும் தமிழர் கொடி ஆகியவைகள் ஏற்றப்பட்டதையடுத்து, ஈழமுரசு ஆசிரிய குழுவைச் சேர்ந்த ஐ. சண்முகநாதனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. கனடிய தமிழ் வானொலி அதிபர் திரு. கலாதரன் ஆரம்ப உரையை நிகழ்த்தியதையடுத்து கலைஞர்கள் பொன்னையா விவேகானந்தன், சக்தி பரமலிங்கம் ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினர். நக்கீரன் வே. தங்கவேலு, கவிக்கனி ச. வே. பஞ்சாட்சரம், திரு எஸ். திருச்செல்வம், நீதன் சண்முகராஜா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். வதனி இராஜேந்திரம் வாழ்த்துக் கவிதையினை வழங்கினார். பல்வேறு கலைக் குழுக்களின் நடனங்கள், இசை நாடகம் என்பன சிறப்பாக இடம்பெற்றன. தமிழீழ அரசியற் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் வழங்கிய வாழ்த்துரை திரையில் காண்பிக்கப்பட்டது. வானம்பாடிகளின் காண இசை விழாவுக்கு மெருகூட்டியது. ஏறத்தாழ இரண்டாயிரம் வரையான மக்கள் மண்டபத்துள் இடமில்லாமையால் திரும்பிச் செல்ல நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.



பீல் பிரதேச மகளிர் தின விழா





அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு பீல் பிரதேச மகளிர் பேரவையினர் குறுகிய அவகாசத்தில் சிறப்பான நிகழ்ச்சியொன்றினை நடத்தினர். அதன்போது திரு. பொன் பாலராஜன் எடுத்த சில ஒளிப்படங்களை இப்பக்கத்தில் காணலாம்.



கனடா தமிழீழச் சங்க வருடாந்த விழா

கனடாவின் மூத்த தமிழ் அமைப்பான தமிழீழச் சங்கத்தின் வருடாந்த விழா கடந்த மாதம் ரொறன்ரோவில் நடைபெற்றது. சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான சைவப் பெரியார் திரு. நா. சிவலிங்கம் அவர்களும், தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் வே. தங்கவேலு அவர்களும் இவ்விழாவில் மதிப்பளித்து பட்டயம் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டனர். விழாவின் சில காட்சிகளை இங்கு ஒளிப்படங்களாகக் காணலாம்.



இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் நீரிழிவு நோய் உண்டாகும் என்பது எல்லோரும் அறிந்து கொண்ட விஷயம்! சர்க்கரை அளவை (அதாவது Blood Sugar அளவை) குறைப்பதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது வைத்தியர்கள் கூறும் அறிவுரை. இன்றைய விஞ்ஞான உலகில், வைத்தியரிடம் செல்லாமலே, வீட்டிலேயே சர்க்கரை அளவை துல்லியமாகக் கணித்துக் கொள்ளக்கூடிய கருவிகள் பாவிப்பில் உள்ளன.

சதயம் (Pancreas) என்னும் உறுப்பில் இருந்து இன்சலின் (Insulin) சுரப்பது குறைவாக இருக்கும் காரணத்தால் 40-45 வயதிற்குப் பின் நீரிழிவு நோய் (MATURITY ONSET DIABETES MELLITUS) உண்டாகிறது. இதற்கும் உடல் பருமனாக இருப்பதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனினும் குடும்பப் பின்னணி மரபணுக்களாலும் இந்நோய் ஏற்படும். எனவே வேண்டாத விருந்தினராக உங்கள் உடலை வந்தடையும் இந்நோயை எப்படிக்கையாள்வதென்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போமா...?

இன்சலின் பற்றாக்குறைபாட்டினால், உட்கொள்ளப்படும் சர்க்கரை உடலின் கலங்களுக்குள் செல்வது தடைப்படும். குருதியில் அளவுக்கதிகமாகக் காணப்படும் சர்க்கரை உடலின் அனுசேப இயக்கங்களைப் பலவாறாகப் பாதித்து விடுகிறது. இதனால் சிறுநீரகங்கள், கண்கள், நரம்புகள், இரத்தக் குழாய்கள் என்பவை சிறிது சிறிதாகப் பழுதடையது தொடங்குகின்றன. இதுவே பின்னர் சிறுநீரகம் செயலிழத்தல் (Renal failure) கண்பார்வை குறைதல் (Diabetic Retinopathy) நரம்புத் தளர்ச்சி (Diabetic Neuropathy) இரத்தக் குழாய் அடைப்பு (Atherosclerosis) ஆகிய நிலைகளுக்கு வழிகோலி வீடுகின்றது.

கண்களில் ஏற்படும் பாதிப்பை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். கண்ணில் விழும் விம்பம் வில்லையினால் (Lens) குவிக்கப்பட்டு விழியின் பின்பகுதியில் உள்ள விழித்திரையில் (Retina) விழும், வில்லை, விழித்திரை ஆகியவற்றுக்கு

கண்களும் நீரிழிவும் Diabetes Mellitus

போஷாக்கு வழங்கும் நுண்ணிய இரத்தக்குழாய் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

Cataract

அளவுக்கதிகமான சர்க்கரை, வில்லையில் காணப்படும் சவ்வுகளுக்குள் (Tissue) தாக்கம் புரிந்து அதன் ஒளி புகவிடும் தன்மையை மாற்றிவிடுகிறது. இதனால் கண்பார்வையை இழக்க வேண்டி வரும். ஆனால் கண்ணில் உள்ள வில்லையை அகற்றிவிட்டு செயற்கை வில்லையைப் பொருத்தும் (Intra ocular lens implan-tation) மிக இலகுவான சத்திர சிகிச்சை முறைகள் இன்று நடைமுறையில் வந்து விட்டன.

- * Glaucoma - கண்ணில் அழுக்கம் ஏற்படுதல்
- * Diabetic Retinopathy விழித்திரை

**டாக்டர்
கலா ஜெகன் பிரான்சிஸ்
MBBS, D. path,MD (Pathology)**

பழுதடைதல் என்பவையும் நீரிழிவு நோயினால் ஏற்படுகின்றன. விழித்திரை பழுதடையும் Diabetic Retinopathy நோயே நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படக்கூடிய விளைவுகளில் மிகவும் பாரதூரமானதாகும். கடந்த 40 வருடங்களில் இந் நோய்க்கான அதி நவீன சிகிச்சை முறைகள் பிரபலம் அடைந்துள்ளதால் தற்போது இந்நோயினால் கண்பார்வை குறைவதைத் தடுக்கும் வழிவகைகள் உள்ளன. இருப்பினும் Diabetes நோயானது பெருமளவில் காணப்படுவதால் Diabetic Retinopathy மிகவும் முக்கியமானதொரு பிரச்சனையாகும்.

விழித்திரை மாற்றங்கள் விழித்திரைக்கு குருதியை வழங்கும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்கள்


பலவீனமடைவதால் இவற்றில் தொய்வு (Micro aneurysms) ஏற்பட்டு இரத்தம் கசிவது தொடங்குகிறது. இக் கசிவு அதிகமாகும் போது விழித்திரை வீக்கமடைவதுடன் (Retinal edema) இரத்தக் கசிவு கடினத்தன்மையடைந்து (Hard exudate) என்னும் பஞ்சு போன்ற படிமங்களை ஏற்படுத்துகின்றது. மேலும் இரத்த ஓட்டத்தை மீளச் செய்வதற்காக அளிதில் உடையக்கூடிய இரத்தக் குழாய்களை விழித்திரை உருவாக்க முயலும். Neovascularization of retinal என்னும் இத்தகைய நிலை ஏற்படுமானால் கண்பார்வை மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்படும். இந்த இரத்தக்குழாய்கள் மீண்டும் மீண்டும் இரத்தக் கசிவையும், இரத்தப் பெருக்கையும் உண்டுபண்ணி விழித்திரையை முற்றாகச் சேதமடையச் செய்துவிடும். இறுதிக் கட்டத்தில் கண்ணில் நீர்மயவுடைநீர் (Humor) வடிகட்டப்படும் துவாரங்கள் அடைபட்டு விடுவதால் கண்ணில் அழுக்க நிலை பல மடங்கு அதிகரித்து (Neovascular Glaucoma) பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இன்னமொரு முக்கியமான மாற்றம் என்னவெனில், விழித்திரை வீங்குதலின் போது விழித்திரையின் முக்கிய பார்வைக்கான இடத்தில் வீக்கம் ஏற்படுவதால் பார்வை மையம் (Central Vision) பாதிக்கப்படுகின்றது.

பாதுகாப்பும் சிகிச்சை முறைகளும்

ஆராய்ச்சி முடிவுகளின்படி, மிகவும் துல்லியமாக இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கண்ணில் ஏற்படக்கூடிய மாற்றங்களை வெகுவாகக் குறைத்துவிட முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது. Neovascularization எனும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தினைத் தடுப்பதே சர்க்கரைக் கட்டுப்பாட்டின் பிரதானமான நோக்கமாகும். லேசர் 20ம் பக்கம் வருக

மாவீரர் தின உரை தந்த மக தேசிய உணர்வின் உச்சத்தை வெ



விடுதலைக்கான போராட்டத்தில் மாவீரர்களான வேங்கைகளுக்கு நிகழ்ச்சி ரொறன்ரோவில் இவ்வருடம் நினைவெழுச்சி வைபவமாக தமிழீழ தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் உற்சாகத்தினால் பொங்கியெழுந்த உறவுகள், ஓரணியில் ஒன் வீதியில் அமைந்துள்ள சர்வதேச நிலைய அரங்கத்தில் காண முடிந்த தமிழர் மன்றங்களும் கழகங்களும் மாணவர் அமைப்புகளும் உ தேசிய நினைவெழுச்சியை ஏற்பாடு செய்து வரலாற்றில் தடம் இ மணி முதல் முதலாவது நிகழ்வும், மாலை ஆறு மணி முதல் இரு நிகழ்ந்தன. 18,742 மாவீரர்களுக்கும் 454 நாட்டுப்புறாளர்களுக்கும் வணக்கமும், கார்த்திகை வணக்கமும் செலுத்தினர். தேசியத் தலைவர்களை கண்காண்பிக்கப்பட்டபோது முக்கியமான கட்டங்களில் மக்கள் மன்றங்களும், பேராதரவையும் பேருணர்வையும் வெளிப்படுத்தினர். வானம்பாடல்களும், அரங்கேறிய உணர்வோட்ட நடன நாடக நிகழ்வுகளும் நிகழ்வின் தரத்தை உயர்த்தின. கனடா தமிழீழச் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் ஆகியோர் இருவரும் வானொலிக் கலைஞர்களும், தேசிய அரங்க மேடைக் கலைஞர்களும் மாநாடு நான்காயிரம் வரையான தமிழுணர்வாளர்கள் மண்டபத்தை அவதானிக்க முடிந்தது. கனடிய மைய ஊடகங்கள் இந்நிகழ்வுகளை

ஒளிப்படங்கள்: செரு




மகிழ்ச்சியின் உற்சாகத்தால்

தொட்ட ரொறன்ரோ நினைவெழுச்சி



க்கு வணக்கம் செலுத்தி அவர்களது வீரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் பேரெழுச்சியுடன் நிகழ்ந்தேறியது. நவம்பர் 27ம் திகதி அவர்கள் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை தந்த ஒன்று திரண்டு பிரவாகத்தை ரொறன்ரோ விமான நிலைய முடிந்தது. இங்குள்ள சுமார் நூற்றியைம்பதுக்கும் அதிகமான மட்டும் ஊடக நிறுவனங்களும் தாமத முன்வந்து ஒன்றிணைந்து மட்டும் பதிக்கும் வைபவமாக நிகழ்த்திக் காட்டினர். மதியம் ஒரு மணிக்கு இரண்டாவது நிகழ்வும் தலா நான்கு மணித்தியாலங்களுக்கு முன்பும் இருபது வரையான மாமனிதர்களுக்கும் மக்கள் அக தலைவரின் மாவீரர் தின உரை பிரமாண்டமான திரைகளில் மண்டபம் அதிரும் வகையில் கையோசை எழுப்பித் தங்கள் அணம்பாடிகள் 'மானம்' பாடிகளாக வழங்கிய விடுதலைப் பிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போன்று அமைந்து முன்னாள் தலைவர் திரு. சித்தா சிற்றம்பலம், 'தமிழர் தகவல்' இரு அம்ர்வுகளிலும் சிறப்புரை நிகழ்த்தினர். கனடிய தமிழ் வலஞர்களும் நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கினர். பத்துள் இடமின்மையால் சோகத்துடன் திரும்பிச் சென்றதை முடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

விட்டுருடாவில் காந்தி



Season Greetings

நத்தார் வாழ்த்துகள்

The Law Office of
GARY
Anandasangaree

10 Milner Business Court
Suite: 210
Toronto, ON.
M1B 3C6

P: 416 321 1100
F: 416 321 1107

வாகன ஆசனப்பட்டி டிசம்பர் 1 முதல் அமுலாக்கம்

வாகனங்களில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டுமென்பது ஒன்றாயி மாகாணம் முழுவதும் இந்த மாதம் (2006 டிசம்பர்) முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. சிறு பிள்ளைகள் இருவருக்கு ஒரு ஆசனப்பட்டியைப் பயன்படுத்துவதும் தற்போது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும்போது அதற்குரிய ஆசனத்துள் அமர்த்தி ஆசனப்பட்டியைப் பொருத்த வேண்டியதும் கட்டாயமாகும். 16 வயதுக்குட்பட்டவர்கள் ஆசனப்பட்டி அணியத் தவறினால் வாகன சாரதியே தண்டம் செலுத்த நேரிடும். 16 வயதானவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் தாமே தமக்கான தண்டத்தைச் செலுத்த வேண்டும். வாகன விபத்துகளின்போது அவற்றில் பயணம் செய்பவர்கள் உயிரைக் காக்கவும், படுகாயங்களைத் தவிர்க்கவும் புதிய சட்டம் உதவுமென்று நகரக் காவலர்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய சட்டத்தின் பிரகாரம், ஒவ்வொரு வாகனத்திலும் அதலுள்ள ஆசனப்பட்டிகளிலும் பார்க்கக் கூடுதலானவர்களை ஏற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் வாகனப்பட்டி கட்டாயம் என்னும் சட்டம் கனடாவில் ஒன்றாயியோ உட்படச் சில மாகாணங்களில் மட்டுமே அமுலிலுள்ளது. குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அலுவலர் கழகத்தின் 11வது ஒன்றுசூடல்

கனடாவில் இயங்கும் சிறீலங்கா முன்னாள் தமிழ் பொலிஸ் அலுவலர் கழக 11வது வருட ஒன்றுசூடல் டிசம்பர் 16 சனிக்கிழமை பிஞ்சு வீதி 3840 இலக்கத்திலுள்ள கிறீக் ஓதட்கஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கண்களும் நீரிழிவும்.....

கதிர் மூலம் இந் நோய்க்குச் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. புதிதாக உருவாகும் இரத்தக்குழாய்களை இந்த இலேசர் கதிர்கள் அழித்து விடுகின்றன.

நோய்களின் அறிகுறிகள் கரும்புள்ளிகள் தெரிதல் (Floaters), படலம் போல் தோன்றுதல் அல்லது திடீரெனப் பார்வை மங்குதல் ஆகிய அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நீரிழிவு நோயின் தாக்கத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்துக்கு ஒரு முறை கண்ணைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Fluorescein Angiogram என்னும் முறையில் இரத்தக் குழாய்களுக்குள் ஒளிரும் தன்மையுள்ள பதார்த்தமொன்றைச் செலுத்தியபின் ஆராய்வதன் மூலம் விழித்திரை மாற்றங்கள் கண்டறியப்படுகின்றன. Photo coagulation எனும் முறையினால் லேசர் கதிர்கள் மூலம் இந் நோயின் ஆரம்ப நிலைகளை பழைய நிலைக்கு மீள்ச் செய்ய முடியும்.

விழித்திரை அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலைகளில் Vitrectomy எனும் முறை மூலம் இரத்தக் கசிவை அகற்ற வேண்டி ஏற்படும், மேலும் விழித்திரை பிரிவடைதல் (Retinal Detachment) எனப்படும் கண்பார்வையை இழக்கச் செய்யக்கூடிய பாரதாரமான விளைவையும் சிகிச்சை செய்ய முடியும். எனினும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இம் மாதிரியான விளைவுகள் ஏற்படாவண்ணம் தடுத்துக் கொள்வதே நல்லது.

ஆகையினால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்குமாயின் உங்கள் கண்களை வைத்தியரின் அறிவுரையின்படி ஒழுங்காகப் பரிசோதனை செய்து கொள்வது கண்பார்வையை இழந்து இன்னொருவருக்குப் பாரமாவதைத் தவிர்க்கும் வழிவகையாகும். ஆகவே அதிநவீன சிகிச்சை முறைகள் உள்ள இந் நாட்டில், அலட்சியமான வாழ்க்கைப் பழக்கங்களை மாற்றிக் கொண்டால் (Life-style Modification) நன்மையாகும்.

நன்றி: 'நலம்தானா' - சஞ்சிகை

CRA (Canadian Residential Appraiser)

தராதரம் பெற்ற முதல் தமிழர்
வீடு விற்பனை முகவர் எஸ். கே. பாலேஸ்



The Appraisal Institute of Canada என்னும் அமைப்பினால் பிரபல வீடு விற்பனை முகவர் திரு. எஸ். கே. பாலேஸ் அவர்களுக்கு CRA என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் Appraisal Institute இன் தலைவர் பேசுகையில், "3 வருடங்களில் University of British Columbia இனால் Online மூலம் கற்பிக்கப்படும் இப் பட்டத்துக்கு தேவையான சகல Real Estate கற்கை நெறிகளிலும் சித்தி பெற்று CRA என்ற பட்டத்தை முதலில் பெறும் இலங்கைத் தமிழர் எஸ்.கே.பாலேஸ்" என்று சுறியமை குறிப்பிடத்தக்கது. திரு எஸ்.கே.பாலேஸின் வெற்றி கனடாவில் நம் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மதிப்பாகும். சட்டப்படி வீட்டின் பெறுமதியை மதிப்பிட அரச அனுமதி பெற்ற வீட்டு மதிப்பாளர் நம் தமிழ் சமூகத்தில் இல்லையெயென்ற பலரின் குறையை பாலேஸ் நிவர்த்தி செய்துள்ளார்.

ஜேர்மனியின்

'ஆடற் கலையரசி' ஒலிவியா

ஜேர்மனி தித் தித் தெய் 2006 ஆடற் கலையரசி தேர்வுப் போட்டியில் செல்வி ஒலிவியா தனபாலசிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! இவர் திருமதி ரெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவியாவார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜேர்மன் கிளையின் தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் நடத்திய மாபெரும் நடனப் போட்டி "தித் தத் தெய் 2006" நவம்பர் மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான நடனக்கலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்கள் திருமதி டயானா மிக்கொளாய், திருமதி ரெஜினி சத்தியகுமார், திருமதி அமலா சுரேஸ்குமார் ஆகியோரது மாணவிகள் கலந்து கொண்டார்கள். தனி நடனம், அபிநய நடனம், புஸ்பாஞ்சலி, கீர்த்தனம், தில்லானா, பதம், வர்ணம், குழுநடனம், எழுச்சி நாட்டிய நாடகம் இடம்பெற்றன. அத்தனை மாணவர்களும் அதிசிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். அத்தோடு இசைஞானிகள், பக்கவாத்திய மேதைகள் உன்னதமான இசை வழங்கி ஆடல்களுக்கு மேலும் மெருகூட்டினர். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளாக வெள்ளிக் கிண்ணம் வழங்கியதோடு, ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். இந்த ஆடற் கலையரசி விருதுப் போட்டியில் நடுவர்களாக நடன வித்தகர்கள், நடனமானிகள் திருமதி கௌசல்யாதேவி தர்மகுலசிங்கம், திரு. அருள்மோகன் சிறப்பாகவே கடமையாற்றினார்கள். 2006 ஆண்டு ஆடற் கலையரசி விருதினை ஒலிவியா தனபாலசிங்கம் பெற்றார். இதற்கான பரிசினை தமிழ்க் கல்விக்கழக பொதுப் பரீட்சை பொறுப்பாளர் திருமதி. ஆயிலியம் நாகலிங்கம் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார். தமிழர் கலைப்பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் மதுரக்குரலோன் திரு. கண்ணன் நன்றியுரை நவீன்றார்.



படமும் தகவலும்: வெற்றிமணி - ஜேர்மனி



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

THE LAW OFFICES OF

YASO SINNADURAI
BARRISTER & SOLICITOR, NOTARY PUBLIC

TEL: 416 265 3456

FAX: 416 265-2770

2100 ELLESMERE ROAD, SUITE 202, SCARBOROUGH ON M1H 3B7 (MARKHAM & ELLESMERE)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

REAL ESTATE LAW

RESIDENTIAL &

COMMERCIAL

BUSINESS LAW

'அன்னை அருளமுதம்' குறுந்தட்டு வெளியீடு



அண்மையில் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் சுப்பிரமணியம் குரைத்தினத்தின் 'அன்னை அருளமுதம்; குறுந்தட்டு வெளியீடு' சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு நயினைக் கவிஞர் திரு.நாக.சண்முகநாதபிள்ளை தலைமை தாங்கினார். மாங்கள விளக்கினை சிவபுரீ சுவாமி சோமேஸ்வரக் குருக்களும் துணைவியாரும் ஏற்ற, சிவபுரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள் சிவபுரீ பஞ்சாட்சர விஜய குமாரக்குருக்கள், சிவபுரீ ஸ்ரீநிவாச சர்வானந்தக் குருக்கள், சிவபுரீ ஸ்ரீநிவாச குகனேஸ்வரக் குருக்கள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். சிவபுரீ சுவாமி சோமேஸ்வரக் குருக்களும்; புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் திரு குமார மனோகரனும் வாழ்த்து மடல்களை வாசித்தனர். வெளியீட்டுரையினை புலவர் ஈழத்துச் சிவானந்தன் வழங்கியிருந்தார். வண பிதா சிராஸிஸ் சேவியர் அடிகளார்; திரு தர்மபாலன், திரு நாக.சிவராமலிங்கம், திரு நாக.சாந்தலிங்கம் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். அன்னை அருளமுதம் தந்த திரு.சு குரைத்தினம் அவர்கள் பதிலுரையை வழங்கியிருந்தார்.





FUTURE WAY

FINANCIAL SERVICE INC.

Are you tired of paying too much for our insurance?

- Mortgage Insurance: ஈடுநகல் காப்புறுதி
- Permanent Life Insurance: நிரந்தர ஆயுட்காப்புறுதி (70, 20 வருடத்தில் 5மடி முடிக்கலாம்)
- Critical Illness: கடுமையான நோய் வரும்படி காக்கும் காப்புறுதி (வெகுநேரம் காப்புறுதியின் மடலை பெறலாம்)
- Non Medical Life Insurance: மலத்திய பிள்ளைகளுக்கான காப்புறுதி
 - Travel Insurance: பறப்பயாசை காப்புறுதி
 - R.R.S.P.: இயற்கையான சேமிப்புத் திட்டம்
 - R.E.S.P.: சிறுவர் கல்வி சேமிப்புத் திட்டம் (சிறு வருமானம் 20%-40% + எழுது நிறுவனம் மட்டும் 15% வசூலிக்கும் வசூலிப்புகள்)

பல்வேறு முனைகளில் திறவளங்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வட்டணத்தில் உங்கள் குடும்ப வருமானத்திற்கு சிறப்பான காப்புறுதி செய்து தரப்படும்

10 Years Term

	\$100,000		\$250,000		\$500,000	
Age	Male	Female	Male	Female	Male	Female
25	11.34	8.82	14.85	11.25	22.95	11.70
30	11.61	9.09	14.85	11.70	23.13	16.98
35	11.88	9.90	15.30	13.05	24.75	20.25
40	13.95	11.79	19.35	16.88	31.05	24.95
45	17.95	14.85	26.55	21.05	42.75	31.59
50	24.75	18.91	38.70	28.60	65.48	44.87

7100 Woodbine Ave., Suite 101, Markham, ON (Steele and Woodbine)

Direct: 416.803.6500




and more companies



Investment, insurance & Financial Advisor

Haran Thava



RESP
SAVINGS PLAN
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தளவழியைக்கான முதலீடு

WWW.KERDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns






S. Ganthiy
B.A., Sri Lanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

தொண்டர் நாதன் மணிவிழா

இங்கிலாந்து சைவ முன்னேற்றச் சங்கம், நாவலர் பாடசாலை ஆகியவற்றின் ஸ்தாபகத் தலைவரும், 'கலசம்' சமய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வ. இ. இராமநாதனின் அகவை அறுபது பூர்த்தி மணி விழா கடந்த மாதம் லண்டனில் பெரு விழாவாக இடம்பெற்றது. பல்துறைசார் பிரமுகர்களும் விழாவில் உரையாற்றினர். விழாவையொட்டிய அன்பளிப்புகள் நிதியாக ஒருங்கு சேர்க்கப்பட்டு கல்முனை நால்வர் பாடசாலை அபிவிருத்திக்கு வழங்கப்பட்டது. மணி விழாவினைப்பொட்டி 'தொண்டர் நாதன் புகழ்த் தொகை' என்னும் மலர் வெளியிடப்பெற்றது. மணிவிழா நாயகரின் நீண்டகால நண்பரான கதிர் துரைசிங்கம் தம்பதிகள் கனடாவிலிருந்து சென்று விழாவில் பங்குபற்றி வாழ்த்தினர்.





Dr. Shan A. Shanmugavadivel & Associates டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5
Mon, Tues, Wedn, Thurs, Fri, Sat & Sun
Near Main Subway
Dr. Shan - (Wedn), Dr. Kalaichelvan (Thurs & Sun)
(Free consultations on alternate Sundays)

(416) 690 0121



UNEMPLOYED?

Are You Receiving EI...?
Contact Us for HRDC Funding Details

Employers need skilled people in

- Early Childcare Assistant (ECA)
- Computerized Accounting
- A+ (Computer Assembly & Repair)
- Network Engineering
- Personal Support Worker (PSW)
- Business Administration
- QA/Software Tester

job ready
in 3-6 months

Kennedy & Sheppard
(North East Corner)
301 - 2347 Kennedy Road
Tel: 416-321-9911

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy & Eglinton
(Above Public Library)
248 - 2390 Eglinton Ave. E.
Tel: 416-285-9941



சபேசன்ஸ்

விருது பெற்ற
தொழிற்றுறை
நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும்
நிலக் கம்பளம்
பொருத்தும்
வேலைகளில்
தன்னிகரற்றவர்!

எந்தப் பணியையும்
குறித்த நேரத்துள்
செய்து முடிப்பதில்
வல்லுனர்!

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
உண்மை தெரியும்!
பலன் புரியும்!

416 605 1990
416 605 1990

சாயி பஜனைகள்

ஸ்காபரோ

ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ வுபர்ன் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இதே நாட்களில் கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பிற்பகல் 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெறும். பாலவிஹாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4:15 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.

வேலஸ்லி

ரொறன்ரோ பார்லிமென்ட்/வேலஸ்லியில் 240 தொடர்மாடிக் கட்டிடத்தின் நிலக்கீழ் அறையில் சாயி பஜனை நடைபெறுகின்றது. நாள், நேரம் பற்றிய விபரங்களுக்கு விபரங்களுக்கு (416) 944-0197 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

மிஸிஸாகா

மிஸிஸாகா சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பதரை மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸான்ட்ரா அவினியுவில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறுகின்றது. சிறுவர்களுக்கு பாலவிகாஷ் சமயபாடப் போதனைகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் Erindal campusல் சபையினரால் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

லான்ட்ஸ்ரவுண்

லான்ட்ஸ்ரவுண் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை பஜனைகள் நடைபெறும். அதேதினம் மாலை 6:45 மணி முதல் 7:25 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணி வரை பாலவிகாஷ் எனப்படும் சிறுவர் சமய வகுப்பும் நடைபெறும். லான்ட்ஸ்ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டொன்மில்ஸ்

டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிளெமிங்டன் பார்க் (29 St.Dennis Drive) நூலக மண்டபத்தில் காலை 9:15 மணி

சாயி பஜனைகள்

முதல் 10:30 மணி வரையும் சிறுவர்களுக்கான (நான்கு வயது முதல் பதினாறு வயது வரை) பாலவிகாஷ் வகுப்புகளும், காலை பதினொரு மணி முதல் 12:30 மணி வரையும் சாயி பஜனையும் நடத்தப்படுகின்றது விபரங்களுக்கு 416-750-0128 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

எற்றோபிக்கோ

எற்றோபிக்கோவில் 2400 Finch West வீதியில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் சாயி பஜனை பிரதி வெள்ளி தோறும் பிற்பகல் 7:30 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-748-7254 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மார்க்கம்-எக்லிண்டன்

மார்க்கம்-எக்லிண்டன் சாயி சேவாவினரால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 7:45 மணிமுதல் 8:45 மணிவரை Cedar Driveல் அமைந்துள்ள Cedar Drive Junior Public பாடசாலையின் ஜிம் அரங்கில் நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-267-1246 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

ரொறன்ரோ கிழக்கு

ரொறன்ரோ கிழக்கு சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு பிற்பகல் 6 மணி முதல் 7:30 வரை பஜனையும், தியான வழிபாடும் 20 Canadian Road இல் அமைந்துள்ள Ellesmere Community Recreation Centre மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான பால விகாஷ் போதனை வகுப்புகளும் ஞாயிறு மாலை 4:45 முதல் 6 மணி வரை நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு - 905 944 1611

ஸ்காபரோ

பார்மலி - பிஞ்ச்

ஸ்காபரோ பிறைடல் ரவுன் சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு தோறும் பிற்பகல் 5:00 - 6:15 வரை பாலவிகாஷ் வகுப்புகளும் சாயி இளைஞர்களுக்கான வகுப்புகளும், 5:45 - 6:15 வரை கல்வி வட்ட வகுப்புகளும், 6:30 - 7:30 வரை சாயி பஜனையும் தியான வழிபாடும் 3150 பார்மலி அவெனியுவில் அமைந்துள்ள Ephipany of our Lord கத்தோலிக்க - பாடசாலையின் ஜிம் அரங்கினில் நடத்தப்படுகின்றது. மேலதிக தொடர்புகளுக்கு (416) 431-3279 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

R&S Auto Sales

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட

வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS

ON THE SPOT
FINANCING

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

ஒரு செல்லாக் காசை..

விண்ணப்பித்திருந்தார். நான் சிபார்க்கக் கடிதம் அனுப்புமாறு எழுதியிருந்தேன். இவர் அனுப்பவில்லை” என்றார். குற்றப் பத்திரிகை வாசித்த மாதிரி இருந்தது. ஒரேற்றர் என்னைப் பார்த்தார். அவருக்கு நடந்தது தெரியும். படிப்பு முனைப்பில் அதனை நான் மறந்துவிட்டேன் என்றேன். “இப்போ வைத்திருக்கிறீரா?” என்றார். கைவசம் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் எடுத்துத் தருகிறேன் என்றேன். “ஒழுங்காக ஒரு சிபார்க்கக் கடிதம் கொண்டு வர மாட்டாத இவன் சரிப்பட்டு வரமாட்டான்” என என்னை விட்டார் போலும். “அப்போ அத்துடன் வந்து காணும்” என்றார். சம்பாஷணை முடிந்தது. எனக்கு உத்தியோகம் பற்றிய சந்தேகமும் எழுந்தது.

காப்பி வந்தது குடித்தோம். சிகரெட் அதிபருக்கும் நீட்டித் தானும் எடுத்த பின்னர் எனக்கும் நீட்டினார். “பாவி! உன் சுயரூபத்தைக்காட்டுவதற்கு இது தருணமல்ல” என்றது மனம். வாயில் முதல் பொய் மிளிர்ந்தது. நான் பற்றுவதில்லை என்றேன். அப்பட்டமான பொய்.

வீடு வந்ததும் பேராசிரியருக்கும் விரிவுரையாளர்களுக்கும் அவசர அவசரமாகச் சிபார்க்கக் கடிதங்களுக்காகக் கேட்டு எழுதினேன். எனக்கு மகாஜனக் கல்லூரியில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றாகவே போய்விட்டது. இரண்டு நாட்களின் பின்னர் பாடசாலைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அதிபர் தந்தி அனுப்பியிருந்தார். போய்ச் சந்தித்தேன். அப்போது அங்கே உப அதிபராக இருந்தவர் பின்னர் யூனியன் கல்லூரியில் அதிபராக இருந்த திருவாளர் கிருஷ்ணபிள்ளை அவர்கள். அன்றைய தினம் அவர்களும் பாடசாலை வந்திருந்தார். என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய பின்னர் முதல் வகுப்பினில் தேர்ச்சி பெறுவாயா எனக் கேட்டார். நான் நமட்டுச் சிரிப்புச் சிரித்தேன். அவரோ விடுவதாயில்லை. இரண்டாம் வகுப்பு உறுதி என உளறி வைத்தேன். பாடசாலையைச் சுற்றிக் காண்பிக்குமாறு அங்கே இருந்த S.B.J வாரியர் என்ற கேரள நாட்டினைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவில் இருந்து வந்து யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கல்விப்பணி செய்தவர்களில் திருவாளர் சாறி போன்றோர் நிரந்தரமாகவே அங்கு தங்கி விட்டனர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் வெகு நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய திருவாளர் இராமகிருஷ்ணன் அளப்பரிய சேவையாற்றியவர். ஜி.சி.இ வகுப்பிற்கான விலங்கியல் புத்தகம் கூட எழுதியவர். தொண்டைமானாற்றில் உள்ள வெளிக்கள ஆய்கூடத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னோடிகளாக திரு. இராமகிருஷ்ணன், திரு கனகசபை, நான் ஆகியோர் கலாநிதி வீரக்கோன் உடன் சேர்ந்து தொடக்கத்தில் பணியாற்றினோம்.

இவ்வகை அர்ப்பணிப்போடு சேவையாற்றிய இந்திய ஆசிரியர்களில் மகாஜனாவுக்குக் கிடைத்த மாணிக்கம் திருவாளர் வாரியர் அவர்கள். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் வரை அங்கு பௌதிகவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் நாடு திரும்பின கடைசி இந்தியர். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் நீண்டகாலம் எம் நாட்டிலே வாழ்ந்தமையால் அழகாக அறுத்துறுத்துத் தமிழ் பேசுவார். பிரமச்சாரி, ஆகவே பாடசாலையே வாழிடம். மிக எளிமையான வாழ்க்கை. உறங்குவதற்காக மாத்திரம் ஒரு வீடு உண்டு. பாடசாலையின் எல்லா வேலைகளையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு நேர்த்தியாகச் செய்வார். இன்றும் மகாஜனாவின் பழைய மாணவர்களில் சிலர் அவர் பெயரைச் சொன்னதும் நெக்குருகிப் போனதைக் கண்டுள்ளேன். ஆசிரியப் பணியின் அறுவடையே இது தான்.

பொன்விழா மண்டபம் கட்டி முடியுந்தறுவாயில் இருந்தது. அதில் மேல்மாடி முழுவதும் துரையப்பா மண்டபம் ஆக வரவுள்ளது. முதலாவது தளத்தில் நூலகத்துடன் ஆசிரியர் அறை. அதிபர் அறை மற்றும் அலுவலகம், உப அதிபர் அறை என அமைந்திருந்தன.

அதிகமாக எல்லா வகுப்பறைகளும் தகரக் கொட்டில்களாகவும், கிடுகினால் வேய்ந்த மடுவங்களாகவுமே காணப்பட்டன. பாடசாலையின் தோற்றம் கவர்ச்சியற்றதாக இருந்தாலும் பாடசாலையின் அமைப்பு மிகவும் அழகுற அமைந்திருந்தது. நான் அறிந்தவரையில் இத்தகைய அமைப்புடன் கூடிய பாடசாலை யாழ்ப்பாணம் எங்குமே காணக் கூடியதாக இருந்ததில்லை என்பேன். விளையாட்டு மைதானம் நடுவே அமைந்திருக்க அதனை மூன்று புறங்களும் வகுப்பறைகள் சூழ்ந்திருக்க நிர்வாகக் கட்டிடம் நான்காவது புறத்தில் இருக்க, தனது அறையிலிருந்தபடியே பாடசாலை முழுவதையும் அதிபரால் கண்காணிக்க முடிகிறது என்றால் இந்தப் பாடசாலைக்கு அதிபராவதற்குப் பேரதிருஷ்டம் தேவையா இல்லையா? வேறு எந்தப் பாடசாலையில் இந்த வாய்ப்பு உள்ளது?

அடுத்த இதழில் வரும்

பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்

கனடாவாழ் ஈழத்தமிழ்
மக்களுக்காக
முதன்முதலாக
கனடாவில்
ஆரம்பிக்கப்பட்டு
தனித்துவம் பெற்ற
முதியோர் பராமரிப்பு
நிலையம்



நிர்வாகத்தில் ஒரு

“விலா கருணா”

HELPING HANDS
SENIOR CARE



இந்திராணி
நாகேந்திரம்

(416) 756-2895

(416) 200-6971

Fax: 416-756-3182

730 Brimley Road


Scarborough, ON M1J 1C2

helpinghand@bellnet.ca

www.hhseniorcare.com



அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களுக்கான பாராட்டு விழாவும், எழுத்தாளர் க. ரவீந்திரநாதனின் நூல் வெளியீடும் கடந்த மாதம் ஸ்காபரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெற்றது. செந்தாமரை பத்திரிகை வெளியீட்டு நிறுவனம் இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். விழாவின்போது சில ஒளிப்படங்கள் இப்பக்கத்தில்.



A new face for...

"Whoever went to universities, the Sri Lankan government thought they were somehow connected to the Tamil cause," said Kanapathi.

"My father told me they are taking a list of high school and university students, and since I was from one or two families whose kids went to university in Jaffna, my father wrote me a letter — 'Don't come to the village; you have to get out of the country.'"

Fearing for his life, Kanapathi fled to France, where he boarded a flight to Canada. He arrived in Montreal a refugee.

"I was kind of lost," he said.

"At that time, I was a master's candidate in development studies, and then I left my master's in the middle," he said. "I was dreaming to do things back home.

"I wanted to be a professor in economics and sociology; I wanted to be an academic."

Instead, Kanapathi found himself, like so many other immigrants, at the bottom of the barrel, trying to rebuild his life.

"Two or three years, I was doing very unskilled jobs, very difficult manual jobs," he said. Sometimes he laboured all day within a warehouse, lifting 25- to 40-kilogram boxes.

But soon after he became a citizen, he began working as a salesman at the Hogan car dealership.

"People would say, Logan, is this your dad?"

"I said 'I wish.'"

Soon afterward, Kanapathi began studying to become a financial planner, after which he went back to Sri Lanka to get married, to a woman who was a family physician and surgeon in the island nation.

When she arrived, Kanapathi recalls, it was an uphill struggle for her to re-establish herself.

"It was a nightmare," he said. "She started all over again." Now his wife has an established medical practice in Markham.

But as for his term, he'll be focusing on issues including building a safer community, dealing with youth crime and reducing speeding in residential areas.

As for being hailed the first? "It makes me feel humbled," said Kanapathi.

"I am very proud to be their voice."

**கனடிய புத்தக பதிப்பாளர்கள்
கவனத்திற்கு
ISBN இலக்கம் மாறுகின்றது!
நீங்கள் தயாரா?
ISBN is changing!
Are you ready?**

சர்வதேச நியம புத்தக இலக்கம் (ISBN) பதிவில் கொண்டு வரப்படும் மாற்றங்களைத் தவற விடாதீர்கள்! 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம், புதிதாக பதிப்பிக்கப் போகும் புத்தகங்களுக்கு 13 இலக்கங்களைக் கொண்ட சர்வதேச நியம புத்தக இலக்கத்திற்கு விண்ணப்பித்தல் வேண்டும். ஏற்கனவே பதிந்த, பாவிக்கப்படாமல் இருக்கும் 10 இலக்கங்களைக் கொண்ட சர்வதேச நியம புத்தக இலக்கமும் புதிய 13 இலக்கங்களிற்கு மாற்றப்படல் வேண்டும்.

Don't miss out on important changes to the International Standard Book Number (ISBN). Effective January 1, 2007, you will be required to apply the new 13-digit ISBN to any newly published titles; also, any unused 10-digit ISBNs must be converted to the new ISBN-13 format.

மேலதிக விபரங்களுக்கு:

Library and Archives Canada
Canadian ISBN Agency
395 Wellington Street
Ottawa ON K1A 0N4
el: 819 994 6872

Ruban Pest Control

Complete Elimination of Roaches & Mice


வீடுகள், தொடர்மாடி வீடுகள், தொழிற்சாலைகள், வியாபார நிலையங்களில் பச்சி, எலிகள் தொல்லையா? கவலையை விடுங்கள்!

அறவே ஒழிக்க அழையுங்கள்.



Call: Kanthan

Tel: 416 291 3997



Houses, Apartments, Industrial, Commercial Roach Eliminator
No Spraying, No Smelling, No Moving

எஸ். காந்தி எழுதும் தொடர்

வெள்ளிப் பணம் (டாலர்) - 5

வெள்ளிப்பணம் மனித வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் தொட்டுச் செல்கின்றது. இந்தவகையில் எமது உளவியலில் இது எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பதனை நோக்குவோம்.

பொருளியல் சிந்தனையில் எமது தேவைகளை கண்டறிவதும் அதனை வரையறுத்துக் கொள்வதும் முக்கியமானதாகும். ஆரம்ப காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்றாகத்தான் இருந்தது. அதாவது உணவு உடை உறைவிடம்.

இன்று மனித நாகரிகம். தொழில்நுட்பம் சமூகசிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் அடிப்படை தேவைகளில் பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது.

போக்குவரத்துக்கு ஒரு வாகனம் இல்லாமல் பேருந்து (Bus) சேவையை பாவிக்கலாம் என சிலர் நினைக்கலாம். தூர இடங்களுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்தினையும் வெள்ளிப் பணமாக்கக்கூடிய தொழில் முயற்சியாளனுக்கும் பொருத்தமாக அமையாது.

எனவே வாகனம் இங்கு அத்தியாவசியப் பொருளாக இருந்தாலும் எப்படியான வாகனம் என்பது அடுத்த கேள்வியாக அமைகின்றது.

எனது வருமானம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தாலும் நான் வாங்கி வைத்திருக்கும் கார் வீடு விழாக்களுக்கு செல்லும் போது எனது மனைவி பிள்ளைகள் அணியும் உடைகள் நகைகள் போன்ற காரணிகளை கொண்டு சமூகம் என்னை மதிப்பீடு செய்கின்றதா? அல்லது நான் அப்படியான கற்பனையில் வாழ்கின்றேனா?

எது எப்படியாக இருந்தாலும் நாம் இப்படியான உளவியல் சிக்கலில் இருப்பது என்பது உண்மை.

குறைந்த வருமானமுடைய நான் கடன்பட்டாவது கூடிய வாழ்க்கைத்தரத்துடன் வாழ முயற்சிக்கின்றேன். சிறிய கால இடைவெளியின் பின்பு எனது நிலை மோசமடைந்து சிக்கலாகின்ற போது மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை முயற்சிகள் போன்ற சிக்கல்கள் எனக்கு உருவாகலாம்.

கனடாவில் கடன் பெறுவது இலகுவாக இருப்பது அல்லது முகவர்களால் இலகுவாக்கப்படுகின்றதும் இதற்கு ஒரு காரணம் என்று எனது நண்பர் ஒருவருடன் உரையாடும் போது கூறினார். கடனாகப் பெறும் பணம் இலவசமாக கிடைத்தது என்ற மனநிலையில் சிலர் தேவையற்ற முறையில் நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்து தமது தலையில் தாமே சுமைகளை அளவுக்கதிகமாக ஏற்றிக் கொள்கின்றனர் எனக் கூறினார். இதன் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் அவருடைய கூற்றுக்கு வலுச் சேர்ப்பது போல் தமிழ் ஊடகங்களில் கடன் பெற்றுக் கொடுக்கும் முகவர்களின் விளம்பரங்கள் அதிகரித்துச் செல்லும் போக்கினை காணக்கூடியதாக உள்ளது.

அன்பான வாசகர்களே தமிழ்ச் சமூகம் கனடாவில் ஆரோக்கியமான சமூகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான இனமாகவும் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்குடன் இதனை எழுதியுள்ளேன். தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த இதழில் கனடாவில் கடன் பெறுதலின் அவசியம் பற்றிப் பார்ப்போம்.

P. Kayilasanathan

B.A (CEY) LLB (CEY)

BARRISTER & SOLICITOR



குற்றவியல்
வழக்குகள்,
அகதிநிலை
விசாரணைகள்,
மனிதாபிமான
விண்ணப்பங்கள்,
வீடு, வியாபார
ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்கல்,
குடும்ப வழக்குகள்,
வாகன விபத்து
நஷ்டஈடு கோருதல்.

பொ. கயிலாசநாதன்

கனடிய பாரிஸ்டர்

2401 Eglinton Av. East, Suite # 302
(Eglinton/Kennedy)
Scarborough, ON
M1R 2M5

Tel.: 416-752 9561

Fax: 416-752 7262

ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா

905

5
0
1
-
0
0
1
1

905

5
0
1
-
0
0
1
1

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்துமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம், முத்துமணவறை, மண்டப அலங்காரம், பூமாலை, சடைநாகம், தலைப்பாகை, தலைநகை, பூஜைப் பொருட்கள், சுத்த சைவ உணவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற எங்களை நாடுங்கள்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா தேவஸ்தான தொலைபேசி இலக்கம்: 905 405 0011

இந்துமத குரு, திருமணப் பதிவு அதிகாரி

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்

(Hindu Priest & Registrar of Marriages)

5556 Whistler Crescent, Mississauga, Ontario.

தொலைபேசி: 905-501-0011

எஸ். ஜெகதீசன் எழுதுவது

இனிப்பான விடயமல்ல

குழந்தைகளின் ஏகோபித்த விருப்பம் - சொக்கலேட்!
பெற்றோர்கள் விரும்பியே கொடுப்பதும் அதனைத்தான்.

கடந்த (நவம்பர்) மாதத்தின் நடுப்பகுதியில் இருபத்தைந்து வகையான சொக்கலேட் தயாரிப்புகள் கனடிய வர்த்தகச் சந்தைப்படுத்தலிலிருந்து அதன் உற்பத்தியாளர்களால் விரும்பமின்றியே வாயஸ் பெறப்பட்டிருப்பது அவர்களுக்கு இனிப்பான செய்தியாயிராது.

சொக்கலேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஒன்றில் Salmonella எனும் நச்சுத்தன்மை கலந்திருப்பது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.

இந்த நச்சுத்தன்மை கலந்த சொக்கலேட் வகைகள் ஏனையவற்றில் இருந்து வித்தியாசம் காண முடியாது. உருவத்தில் - சுவையில் - நிறையில் எவ்வித வேறுபாடும் இராது. அல்லது தூர்நாற்றமுமிராது. அதனை உட்கொண்டவர்களை வயது பேதமின்றி வருத்தக்கூடிய வருத்தங்கள் என்ன தெரியுமா? கடும் காய்ச்சல், தீராத தலைவலி, அடிக்கடி வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு என்பனவாகும். இவை நீடித்தால் முடக்குவாதத்திற்கும் வழிகோலும்.

Hershey Canada Inc தனது கீழ்காணும் தயாரிப்புகளை தவிர்க்குமாறு தற்காலிகமாகக் கோர நேர்ந்தது (Sweets that made the list):

* Chipits milk chocolate chips, 270 gram * Hershey's creamy milk chocolate with almonds, 43 gram * Hershey's creamy milk chocolate, 45 gram * Oh Henry!, 62.5 gram, 62.5 gram/4 bars, 145 gram * Oh Henry! bites, 130 gram * Oh Henry! peanut butter, 60 gram * Chipits semi-sweet chocolate chips, 350 gram, 2 kilo * Chipits semi-sweet mint chocolate chips, 300 gram * Hershey semi-sweet chocolate chips, 300 gram * Hershey's special dark chocolate, 45 gram * Hershey's special dark chocolate with almonds, 43 gram * Reese Peanut Butter Cups, 51 gram, 68 gram, 51 gram/4 bars * Lowney Cherry Blossom, 45 gram * Glosette peanuts, 45 gram * Glosette almonds, 42 gram * Glosette raisin, 50 gram, 145 gram * Hershey's chocolate shell topping, 177 ml * Eat-More dark toffee peanut chew, 56 gram, 56 gram/4 bars * Lowney bridge mix, 52 gram, 340 gram * Hershey assorted 16 count, 728 gram * Hershey assorted 50 count, 2.5 kilo * Chipits mini chocolate chips, 300 gram, 10 kilo (bulk), 175 gram, 500 gram * Chipits chocolate chips, 10 kilo * Nut Roll, 5 kilo (bulk) * Hershey semi-sweet chocolate chips, 10 kilo (bulk)

அக்டோபர் 10க்கும் நவம்பர் 10க்கும் இடைப்பட்ட பகுதியில் தயாரிக்கப்பட்டனவே தவிர்க்கப்படல் வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

உங்களது இரைப்பையில் இடம்பிடிக்கக் காத்திருக்கும் சொக்கலேட்டின் பின்பக்கத்தில் 6417 முதல் 6455 வரைக்குள் இடைப்பட்ட இலக்கங்கள் ஏதாவது இருந்தால் 1-800-468-1714 இற்கு தொடர்பு கொண்டு ஆதாரங்களை ஆவணப்படுத்துங்கள். சிலவேளை அவர்களது பதில் உங்களுக்கு இனிப்பூட்டும்!

இனிமையான சொக்கலேட் என்பது தற்காலிகமானது. தவறுகள் நீக்கப்பட்ட பின் இனிமையான சொக்கலேட் என்பதே நிரந்தமானதாகும்.

அதுவரை சொக்கலேட்டுகளே! குழந்தைகளைக் கசக்கி விடாதீர்!



"ஆசை, ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?"

வீடு வாங்கும் உங்கள்
ஆசைகளை நினைங்களாக்கிவிட
இன்றே அழையுங்கள்...

"Honesty, Integrity,
Professionalism"

சாள்ஸ் தேவசகாயம் M.A

Sales Representative

Direct: 416-284-5555

24Hrs: 416-284-4751

880 Ellesmere Rd., Suite 203
Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE

Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED

Graphic land - 647-219-7576



LOANS
MORTGAGES
CREDIT COUNSELING
INSURANCE (AUTO & LIFE)
REAL ESTATE
ACCOUNTING
SCHOLARSHIP PLAN
TRAFFIC TICKETS
INSURANCE CLAIMS

J.R.B UNIVERSAL INC.

Almost All Services Available

Bus: (416) 752-7555

Fax: (416) 752-7556

Cell: (416) 937-9081



R.R. Rajkumar
 B.Com (Hons) M.B.A

2390 Eglinton Ave, E. Suite-206B Scarborough-ON M1K 2P5

ஆலய சன்னிதானங்களில்

கனடா நிசமன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் நிசமன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை 8:00 மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிறுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவியுள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

கலகலப்பு தேன் Kalakalappu Theesan ● கலகலப்பு தேன் Kalakalappu Theesan ● கலகலப்பு தேன் Kalakalappu Theesan ●

நான் ஒரு வழங்கி இல்லை

உரிய சட்ட ஆலோசனைகளுக்கு

கலகலப்பு தேன் Kalakalappu Theesan

உங்கள் கணிய நாயகர்

S.K. THEESAN என்.கே.தீசன்

MOTOR VEHICLE ACCIDENT

கிரிமினல்

CRIMINAL

416-803-5296

கலகலப்பு தேன் Kalakalappu Theesan ● கலகலப்பு தேன் Kalakalappu Theesan ● கலகலப்பு தேன் www.kalakalappu.net ●

அமைதிக்காகக் குரல் கொடுப்பவர் என சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மகராஜி அவர்கள் “மக்கள் யுத்தங்களையும் முரண்பாடுகளையும் நிறுத்த விரும்புகிறார்கள்” எனக் கூறுகிறார். எனினும் ஒருவரும் அதில் உள்ள தனிப்பட்டவர்களின் பங்களிப்பைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை. “இந்த உலகத்தில் உள்ள எல்லா யுத்தங்களையும், முரண்பாடுகளையும் நிறுத்துவதைப் பற்றி நாம் சிந்திக்க முன்னர், அமைதியானது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளே மலர் ஆரம்பிக்க வேண்டும்.”

இந்தப் யூரியில் அமைதி சாத்தியமற்றது என பலர் நம்புகின்றார்கள். ஏனெனில் அவர்கள் அமைதியை அளித்ததாகத்தான் வரலாற்றில் கண்டு பிடிக்கிறார்கள் என மகராஜி கூறுகின்றார்.

யுத்தத்தின் முடிவுதான் அமைதியைக் கொண்டு வரும் என்பதும், எப்பொழுது அயலவர்கள் நல்ல அயலவர்களாகவும், தெருச்சண்டைகள் அற்று சகலரும் சகலருடனும் இணங்கிப் போகக்கூடிய நிலையில் உள்ளபோது தான் இது சாத்தியமாகும் என்பதே மக்களின் சமன்பாடாகும் என அவர் கூறுகின்றார்.

நான் எப்படிப்பட்டதொரு அமைதியைப் பற்றி பேசுகிறேன்? (நான் கூறும் அமைதி எப்படிப்பட்டது?)

யுத்தங்களத்தின் மத்தியிலும் உணரக்கூடிய அமைதி ஒன்றைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். சிறைச்சாலையிலும் உணரக்கூடிய அமைதியைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். அப்படிப்பட்டதொரு அமைதியைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். ஏதோ ஒன்றின் விளைவால் வரும் அமைதியல்ல. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனும் தனிப்பட்ட ரீதியிலான தாமே அனுபவிக்க வேண்டிய அமைதி.

மகராஜி அவர்கள் தனது பிறந்த இடமான இந்தியாவில் அவர் பாடசாலைக்கு போக ஆரம்பிக்க முன்பே ஒவ்வொரு மாணிடனும் அமைதியை அனுபவிப்பதற்கான தேவை பற்றி பொது நிகழ்ச்சிகளில் உரையாற்ற ஆரம்பித்தார்.

அமைதிக்கான தாயகம் பற்றியும் செயல்ரீதியில் நிறைவை அனுபவிப்பதற்கான தேவை பற்றியும், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 50 க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள 250 மேற்பட்ட நகரங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு அவர் உரையாற்றியுள்ளார்.

“முரண்பாடு என்பது ஏனைய நோய்களைப் போல் ஒரு நோய் ஆகும்” அதனால் பீடிக்கப்பட்டவர்களை அது அழித்துவிடும். அதன்பின்பு மக்கள் பழைய மக்களாக (முன்பிருந்தது போல்) இருக்க மாட்டார்கள்.

மகராஜி:

அமைதிக்கானதொரு அடிப்படைத் தேவை A basic need for Peace

ஒரு மனிதனுக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தால் அப்போது அழகானதொரு விடயம் அங்கு நடைபெற ஆரம்பிக்கும். உணரக் கூடியதும் விளங்கிக் கொள்ளக் கூடியதுமான ஒரு தனிப்பட்ட ரீதியிலான அமைதியால் மட்டும்தான் அதை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அவருடைய உரைகளின்போது அவரின் செய்தி பற்றிய கேள்விகளுக்கு மகராஜி பதிலளிப்பதுண்டு.

கேள்வி: உலகின் வளங்குறைந்த பிரதேசங்களில் அடிப்படைத் தேவைகளான நீர், மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக உங்களால் வழங்கப்படும் நிதி உதவிகளுக்காக பல அமைதிக்கான நிறுவனங்கள் உங்களைக் கௌரவப்படுத்தியுள்ளார்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் செய்ய ஏற்றிருக்கும் பணியுடன் இது எப்படி பொருந்திப் போகிறது.

பதில்: அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செய்ய வேண்டிய முயற்சி மிகவும் அற்புதமானதும் நம்பமுடியாததுமாகும். அப்படிப்பட்ட முயற்சிகளை பல வழிகளில் செய்ய வேண்டியுள்ளது. அவற்றில் ஒருதுறைதான் தனிநபர் அமைதி. அதனைச் செய்வதற்கான சந்தர்ப்பம் இப்போது தான்.

கேள்வி: தனிநபர் அமைதிக்கா அல்லது அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கா நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.

பதில்: எல்லோருக்கும் பொதுவான தேவைகள் உள்ளன. அவற்றை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். அவை தெட்டத் தெளிவானவை. எனினும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நிறைவடைவதற்கான ஒரு தேவையும் அமைதியில் இருப்பதற்கான ஒரு ஆவலும் வைக்கப்பட்டுள்ளது. உணவு, நீர், தூய்மையான காற்று என்பன முக்கியமானவை. அதேபோல் அமைதியும் முக்கியமானது. நாம் உயிர்வாழ்வதற்கு எமக்குத் தேவையான அந்த எல்லா விடயங்களும் அந்த அடிப்படைத் தேவைகள் அவை மிக முக்கியமானவை. அதேபோல் அமைதியும் முக்கியமானது. அமைதி இல்லாவிட்டால் நாம் எப்படிப்பட்ட கட்டமைப்புகளை கட்டி எழுப்பினாலும் அவை உடைந்து விடுவதை எம்மால் காண முடியும்.

கேள்வி: இதற்கு தீர்வாக நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?

பதில்: தீர்வானது சொற்களில் இருந்து வரப்போவதில்லை. அது எண்ணக் கருத்துகளில் இருந்தோ வாதப் பிரதிவாதங்களில் இருந்தோ வருவதில்லை. அதற்கான தீர்வு ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலேயே உள்ளது.

கேள்வி: மக்களால் அதற்கு எப்படி பதிலளிக்க முடியும்?

பதில்: அதற்கான பதில் உங்கள் உள்ளத்தே இருக்கிறது. வெளியுலகில் நீங்கள் காண்பவை எல்லாவற்றிற்கு மேலால் உங்களுக்கு வேறு ஏதாவது உள்ளதா? என நீங்கள் உங்களையே கேளுங்கள். மனிதர்களைப்பற்றி எப்பொழுது நீங்கள் விளங்கிக் கொள்கிறீர்களோ அப்பொழுது ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளேயும் அமைதியை உணர்வதற்கான ஆவல் உள்ளதை விளங்கிக் கொள்வீர்கள்.

கேள்வி: அது எப்படி நடைபெறுகிறது (தோன்றுகிறது)?

பதில்: ஒரு குழந்தை ஒன்று அடும் நிலைமையை கவனத்தில் கொள்ளுங்கள். அந்த தாய் “அழ வேண்டாம்” என்று கூறுகிறாள். அந்தக் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறது. அது அதிசயப்பட வேண்டிய விடயமா? இல்லை. அது அப்படித்தான். அதன் பிரச்சனை தீரும்வரை அது அழுதுகொண்டிருக்கும். எப்பொழுது அதன் பிரச்சனை தீர்க்கப்படுகின்றதோ குழந்தை அழுவதை நிறுத்திவிடும். உண்மையிலே அந்தக் குழந்தை சிரிக்க ஆரம்பிக்கும்.

அந்தச் சிரிப்பை அமைதியின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் மக்களும் ஏதோ ஒரு உண்மையை தம்முள்ளே உணர வேண்டும். அது உருவாக்கப்பட்டதொன்றல்ல. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் பிறப்பில் இருந்தே இருந்துவரும் ஒன்று. மகராஜியின் செய்தி வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. நேரடி அனுபவம் பெறும் வாய்ப்பும் உண்டு. பின்வரும் தொலைபேசி எண்ணை அழைத்து உங்கள் பெயரை பதிவு செய்வதன் மூலம் “மேலும் அறிந்து கொள்ளுங்கள்” எனும் புத்தகமும் DVD உம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை

அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

ஈழத் தமிழர் அவல நிலையை விளக்கும் கோரிக்கை

தமிழர் தாயகமாகிய வட-கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பு, உணவும் பொருள்களின் தட்டுப்பாடுகள் என்பனவற்றால் அல்லலுறும் தமிழ் மக்களின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் யாழ் பிரதான பாதை மீளத் திறக்கப்பட வேண்டும் என்றும் வட-கிழக்கு மக்களுக்கு உணவும் இதர உதவிகளும் நேரடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவில் அரசு படைகளால் ஏற்பட்ட அனர்த்தங்களும் மனித உரிமை மீறல்களும் ஐ.நா. வினாஸ் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் உலக சைவப் பேரவையும் ரொறன்ரோவில் உள்ள சைவ, இந்துசமய அமைப்புகளும், கோவில்களும் ஐ.நா.வின் செயலாளர் நாயகத்திற்கும், கனடியப் பிரதமர், இந்தியப் பிரதமர், தமிழ்நாட்டு முதல்வர் மற்றும் பல அரசியல் பிரமுகர்களுக்கும், தாயகங்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். இதனைக் கீழே ஆங்கிலத்தில் காணலாம். இது சம்பந்தமாக கடந்த சில வாரங்களாக உலக சைவப் பேரவையும் ஏனைய சமய அமைப்புகளும் கூடி ஆராய்ந்துள்ளனர். கனடாவில் இருக்கக் கூடிய சகல அமைப்புகளும் பொதுமக்களும் இத்தகைய கோரிக்கையை இத்தருணத்தில் அனுப்பி வைக்க வேண்டும் என்று உலகசைவப் பேரவை பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

An appeal to avert a major humanitarian catastrophe in North East Sri Lanka

The World Saiva Council together with Hindu Temples and Saiva/ Hindu Organizations in Toronto express their distress at the widespread human sufferings and killing that continue unabated in the North East Sri Lanka and writing to seek urgent intervention to force the government of Sri Lanka to take immediate measures to stop the carnage and human rights abuses perpetrated against innocent civilians and bring much needed relief to the starving and persecuted people of the North East.

Appeals are being sent to United Nations, Amnesty International, Prime Minister, Canada; Leader of Opposition, House of Commons, Ottawa; Premier of Ontario; Prime Minister of India; Leader of Opposition, Lok Sabha; President of USA; Head of European Union; President of Sri Lanka, etc.

World Saiva Council was established on Feb 29, 1992 at a public meeting of international delegates in Chennai, India. The council operates with headquarters in London, England and 10 branches around the globe. Council aims are to preserve, foster and promote Saivism, Saiva Siddhanta and the welfare and progress of Saivite Hindus throughout the world.

The full text of the petition is available on World Saiva Council's website: www.saiva-world.org.

The name of other organizations and temples working together with WSC are:

1. WSC, Canada
2. Hindu Religious Society of Ontario
3. Canada Hindu Maamatram
4. Canada Hindu Cultural Council
5. Saiva Siddhanta Manram
6. Ramakrishna Sevashramam of Canada
7. Sri Sivayogaswamy Sivathodan Centre
8. Richmond Hill Hindu Temple
9. Jeyadhurga Thevasthanam, Mississauga
10. Canada Sri Aiyappan Temple
11. Canada Kanthasamy Temple
12. Nainatheevu Nagamal Kovil of Canada

For More Information:

Shan A. Shanmugavadivel
Secretary General, WSC
President, WSC, Canada
3 Deblyn Drive, Scarborough, Ontario
M1S 1J4
416 266-5161

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



DR. ILLANGO & ASSOCIATES

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio,Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.,M.S.,F.D.S.R.C.S (Eng), General Practioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR

D.D.S.,M.D.,F.R.C.D (C), Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாக்கி ஞானப்பற்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO

B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE
3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE
3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



ஓம்

அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சீவஸ்ரீ பஞ்சாட்சர விஜயதமர குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்பாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9


ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள் இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்